

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

தமிழின அழிப்பாளர்களை
உலக குற்றக் கூண்டில் நிறுத்தி
தமிழின இருப்பை உறுதி செய்
பிரமாணம்!

Remember the Tamil Victims of the Genocide in Sri Lanka



Growing
with the
Community
ESTD 1991

a monthly information digest
இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

19 வது ஆண்டில்
th Year

ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்றஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

இது கனடா, சிறீலங்கா அல்ல!

“விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம்; பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம். இனி அவர்கள் தலைதூக்கவே முடியாது” என்று சிங்களப் பேரினவாதம் தினசரி முழங்குகின்றது.

கடந்தாண்டில் வன்னி மீதான தாக்குதலை ஆரம்பித்தபோது, இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை இருப்பதாக இராணுவத் தளபதி சொன்னார்.

இப்போது, பத்தாயிரம் விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடைந்திருப்பதாக அவரே சொல்கிறார். அதுமட்டுமன்றி, தாக்குதல் இறுதி வரத்தில் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாகவும் கூறுகிறார்.

அதே வாரப்பகுதியில், இருபதாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் ஆதாரங்களுடன் தெரிவித்து வருகின்றன. இதனை மறைக்க முயன்றதாக ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில், நீதியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பயமுறுத்தி அடிப்பணிய வைத்திருக்கும் சிங்கள அரசு, தமிழர்களை அகதிகளாக்கி, அநாதைகளாகவும் அடிமைகளாகவும் மாற்றிப் பழிவாங்கி வருகின்றது. இப்போது, புகலிடங்களிலுள்ள தமிழர்களையும் அவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாக்கி, அடக்கியொடுக்க மகிந்த சிந்தனை முயல்கின்றது.

இந்தப் ‘பணி’க்காக சில ஏவலாளர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவர்களுடாகப் பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்படப் பல ஐரோப்பிய நாடுகளிலும் இவர்கள் இப்போது தொழிற்பட ஆரம்பித்துள்ளனர்.

கனடாவில் இதன் ‘மூப்பராக’ இருப்பவர், சிறீலங்காவின் ரொறன்ரோவுக்கான பிரதிநிதியாக இயங்குபவர், இவர் பதவிவழி ராஜதந்திரி அல்ல. ஆனால், அப்படித் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றவர்.

அண்மைக் காலங்களில் இவர் விரும்பிச் செய்வது, இங்குள்ள தமிழர்களைப் புலிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் கூறுவது. கனடிய ஊடகங்களுக்கும் அவ்வாறு சொல்லி ‘முக்குடைபட்ட’ சம்பவங்களும் உண்டு.

தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், கவனயீர்ப்புகள் இவருக்குச் சிம்ம சொப்பனம். ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார்.

ஸ்காப்பரோவில் ஒரு பௌத்த விகாரையும், பிராமிடனில் ஒரு உணவகமும் அண்மையில் தாக்கப்பட்டனவாம். இவை சிங்களவருக்கு சொந்தமென்பதால், ‘இது இங்குள்ள புலிகளின் வேலை’ என்று சிங்கள அமைச்சர்கள் பாணியில் கதை சொன்னார். ஆனால், கனடியப் பொலிசார் இதனை நிராகரித்து விட்டனர்.

தாம் சொல்வதைக் கனடியர் கேட்பதில்லை என்று இவருக்குக் கடும்கோபம். அதனால், கனடிய - சட்டம் ஒழுங்குகளை பகிரங்கமாகச் சாடுவார். இதனால் சிறீலங்கா அரசின் மானம் பறிபோவது (இருந்தால்) இவருக்குப் புரியாது.

ரொறன்ரோ ஸ்டார் கட்டுரையாளர் ஹரன் சித்தீக், மே 21ஆம் திகதிய ஸ்டார் கட்டுரையின் கடைசிப் பந்தியில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“.....Tamil Canadians are not Tamil Tigers. Those who are, are charged. Sympathy does not equal criminality. This the Sri Lanka Consul General in Toronto, Bandula Jayasekera, does not understand. His assertion that Canada is ‘a heaven for foreign terrorist groups’ is an unsubstantiated, unacceptable interference in our domestic affairs. We don’t run Canada by Sri Lankan standards”.

பந்துல ஜெயசேகர அவர்களே! நீங்கள் இருப்பது கனடாவில். புகிறதா?

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

ரொறன்ரோ நகரசபைத் தேர்தலில் பிரஜாவுரிமை இல்லாதவர்களுக்கும் வாக்குரிமை வழங்க ஆலோசனை!

கனடிய தேர்தல் சட்டத்தின் அடிப்படையில், இங்கு நடைபெறும் தேர்தலில் ஒருவர் வாக்களிக்க வேண்டுமானால், அவர் கனடியப் பிரஜாவுரிமையை (Canadian Citizenship) பெற்றிருக்க வேண்டும். கனடிய நிரந்தரக் குடியரிமை பெற்றவர்களுக்குக் கூட (Landed Immigrant) வாக்களிக்கும் உரிமை கிடையாது.

கனடாவுக்கு அகதியாக வரும் ஒருவர், முதலில் அதன் விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டு, அதன் பின்னர் நிரந்தரக் குடியரிமை பெற ஆகக்குறைந்தது நான்கு முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.

அதன் பிறகு மூன்று வருடங்கள் கனடாவுக்குள் வசித்தால் மட்டுமே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுகின்றார். (சிலருக்கு ஆகக்கூடியதாக, ஒரு வருட விதிவிலக்குண்டு).

இன்றைய நிலைவரப்படி, பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த காலத்திலிருந்து சுமார் 2 வருடங்களின் பின்னரே அதனைப் பெறமுடிகின்றது. தேக்கநிலை ஏற்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.

ஆனால், ஒருவர் கனடாவுக்குள் வந்த நாளிலிருந்தே, கனடிய வரிகளைச் செலுத்துபவராகவும், பணிக்கான சம்பளத்திலிருந்து ஓய்வூதியம், வேலையற்ற காலத்துக்கான காப்புறுதி போன்றவைகளையும் செலுத்தி வருகின்றார்.

அப்படியிருக்கையில், பிரஜாவுரிமையைக் காரணம் காட்டி ஒருவரது வாக்குரிமையைத் தடுப்பது சரியா என்னும் கேள்வி பலரிடமும் இருந்து வருகின்றது.

ஆகக்குறைந்தது, நகரசபைத் தேர்தல்களிலாவது பிரஜாவுரிமை இல்லாதவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற குரல் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்டும் கவனிக்கப்படவில்லை.

இங்கிலாந்தின் பல நகரசபைகள், தங்கள் தேர்தல்களில் பிரஜாவுரிமையில்லாதவர்களுக்கும், அவர்கள் வரியிறுப்பாளர்கள் என்ற காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி, சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் 'தமிழர் தகவல்' தனது ஆசிரிய தலையங்கத்தைத் தீட்டியிருந்தது.

ரொறன்ரோ நகர சபை முன்மாதிரியாக இங்கு வசிக்கும் அனைவரும் - பிரஜாவுரிமைக் கட்டுப்பாடில்லாத வகையில், வாக்குரிமையை வழங்க வேண்டுமென்று இங்கு வலியுறுத்திக் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கான காலம் இப்போது கனிந்து வந்துள்ளது. ரொறன்ரோ நகரசபை எல்லைக்குள் வசிக்கும்

சகல நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கும் (Permanent Residents) வாக்குரிமை வழங்குவது பற்றி, இப்போது ஆலோசிக்கப்படுகின்றது. இந்த ஆலோசனை செயல் வடிவம் பெறுமானால், ரொறன்ரோவில் வாக்குரிமை இல்லாதிருக்கும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள், நகரசபைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவர்.

இது தொடர்பான பிரதான கலந்துரையாடலொன்றை, ரொறன்ரோ நகர முதல்வர் டேவிட் மில்லர் நடத்தத் தீர்மானித்துள்ளார்.

நெதர்லாந்தின் சகல உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களிலும் பிரஜாவுரிமை இல்லாதவர்கள் வாக்களிக்கும் உரிமை 1985ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலுள்ள சட்டபூர்வமான குடியிருப்பாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமைக்கான சட்டவாக்கம் அங்கு 2005ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. பரந்துபட்ட அளவிடான கூட்டமைப்புகள் இதற்கான பரப்புரைப் பணிகளை இப்போது மேற்கொண்டு வருகின்றன.

இதனடிப்படையில், ரொறன்ரோ நகரசபையும் இங்குள்ள நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு வாக்குரிமை வழங்க விருப்பம் கொண்டுள்ளது.

இதற்காக, பொதுமக்களையும் மற்றும் துறைசார் வல்லுனர்களையும், அக்கறையுள்ள பொது அமைப்புகளையும் கலந்துரையாடலுடன் கூடிய ஆலோசனைக் கூட்டமொன்றுக்கு நகர முதல்வரும் நகர சபை உறுப்பினர்களும் அழைக்கின்றனர்.

இக்கூட்டம், இந்த மாதம் (ஜூன்) பத்தாம் திகதி புதன்கிழமை பிற்பகல் ஏழு மணிக்கு, ரொறன்ரோ நகர சபையின் அங்கத்தவர் சபா பீடத்தில் (Council Chamber, Toronto City Hall, 100 Queen Street West - Queen St. West & Bay St) நடைபெறவுள்ளது. இதற்கான தனிப்பட்ட அழைப்புகள் எதுவுமில்லை.

ரொறன்ரோ நகரசபை என்பது, ரொறன்ரோ - ஸ்காபரோ - நோர்த் யோர்க் - ஈஸ்ட் யோர்க் - ஏற்றோபிக்கோ, யோர்க் ஆகிய ஆறு பிரதான நகரங்களையும் உள்ளடக்கியது. இந்தப் பிரதேசத்திலேயே சுடுதலான தமிழர்கள் செறிந்து வாழுகின்றனர்.

இங்கு சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் எதிர்காலத்தில் ரொறன்ரோ நகர சபை, கல்விச் சபை ஆகியவைகளுக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கப் புதிய திட்டம் வழிவகுக்குமாதலால், இந்தக் கூட்டத்தில் தமிழர்களும், தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூடியளவில் கலந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

நீண்ட காலப் பார்வையில், இதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்

முக்கியமாக, எமது இளைய சமூகத்தினர் பெருமளவில் இக்கூட்டத்தில் பங்கேற்று, சகல குடியிருப்பாளர்களுக்கும் வாக்குரிமை கிடைக்கச் செய்யும் ஆலோசனைக்கு ஆதரவு வழங்கி, இதனை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இது பற்றிய மேலதிக தகவல்கள் வேண்டின், தமிழர் தகவலுடன் 416 920 9250 இலக்கத்தில் தொடர்பு கொண்டு பெறலாம்.



ஸெந்தி



இனமாய் எழுவாய்!

தீவகம் வே. இராஜலிங்கம்

போரில் நடந்த புலிகளின் தடங்கள் புத்தகங்களாக மலர்ந்தபோதுதான்.. உலகம் வியப்புக்குள் இறங்கியது..

முறிப்புப்போர், முற்றுகைப்போர், உடைப்புப்போர், ஊடறுப்புப்போர் என எண்ணற்ற வகைகள் போர்ப்பரணிகளாக விரிந்தன..

பல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடப் புத்தகங்கள் ஆகின.

இழப்புகளிலிருந்தும், இறப்புகளிலிருந்தும் உயிர்த்தெழுந்தது தமிழினம்.

இருப்புக்கும் உரிமைக்குமான அறுபது ஆண்டுகால இரத்த இறைப்பு தமிழன் இனத்தின் தார்மீகத்திற்கானது.

மகிந்த சிந்தனை என்ற மதத்த சிந்தனை தமிழன் மரணத்திற்காகவே எழுதப்பட்டது.

மண்ணின் அபகரிப்புக்காகவே தமிழனுக்கு மரணப்படுக்கை கொடுக்கப்படுகிறது.

இராசபக்ச இன்று இராட்சதபக்சவாய் ஆகிக்கொண்டபோதுதான் இலட்சம் மக்களின் குருதி ஆறாய் ஓடியது.

குஞ்சும் குருமானுமாய் தமிழன் கூட்டி அள்ளப்பட்டான்.

இந்தியக் காந்தி வம்சம் ஈழத்தமிழனின் இறப்புக்காக இலங்கைக்கு இறைத்துக் கொடுத்தது.

மேற்குலகம் பார்த்துக் கதைக்க முடிந்ததே ஒழிய மரண ஒலத்திற்கு ஒரு மண் அள்ளிப்போடக்கூட முடியவில்லை..

வன்னியில் மரண ஓலம்.. வதைமுகாம்.. கண்டியில் குளுகுளு வெப்பத்தில் கதைத்துக் கொண்டார் பான்கிமுன்.

எங்களை இறக்க வைத்த இந்தியம் போர்க்காலக் குற்றங்கள் போர்த்தப்பட்டிருக்கும் இலங்காவை காப்பாற்ற நிற்கிறது ..

எங்களுக்கு யார்துணை?

உலகவீதிகளில் நின்று உரக்கக் கூவினோம். ஆனாலும் கூட்டி அள்ளிய முள்ளிவாய்க்காலின் கொடுமையை யார்தான் தடுத்தார்கள்.

பொங்கி எழுந்த எங்கள் குரல்கள் பூமிக்கு அடியில் போடப்பட்டபோதுதான்.. இராசபக்ச எரித்து முடித்தான்.

பாதுகாப்பு வலயமென்று பாடி அழைத்து ஊதி எரித்த இந்தக் கொடுமையைப் பார்த்தபின்னாலும் அய்யன்னா அமைப்பு அரசு விருந்தாளியாக வந்துபோகிறது..

ஆனாலும்.. தீர்வுகள் மறுக்கப்பட்ட எங்கள் பூமியில்.

தேச இனம் எரிக்கப்பட பாச நிலங்களில்..

இனி அந்நியனுக்குப் பாதுகாப்பு செய்யப் பக்கத்தில் இருக்கின்றன. பாவ சென்மங்கள்..

இருந்து காட்டிக் கொடுத்தவன் இறந்ததாயும் காட்டிக் கொடுத்தான்..

ஆமாம் எங்கள் கைகளே எங்களின் ஒத்தடங்கள்..

அய்நா மன்றை அரங்காய் மாற்றுவோம்

இணையத்தளங்களில் உண்மையை உரைப்போம்.

இனத்திற்காக எழுந்து நடப்போம்.

அகிலத் தெருக்களில் அறம் எழுதுவோம்.

உலகத் தமிழா உறக்காதே.. உறங்காதே..

எழுந்து நடப்பாய்.. இனமாய் எழுவாய்..

கொழும்பிலுள்ள
கனடிய தூதரகம் மீது
சிங்களவர் திட்டமிட்டுத்
தாக்குதல்!
கனடிய அரசு கண்டனம்

Canadian Govt. denounces Colombo Embassy Attack

The Canadian government has reacted angrily after hundreds of protesting Sri Lankans vandalized the Canadian High Commission in Colombo on May 27th, accusing Ottawa of supporting Tamil Tiger rebels.

The demonstrators pelted the mission with stones, sprayed graffiti on the wall and painted over a security camera.

Officials denounced the 'organized and targeted attack' as 'reprehensible'.

Canada has expressed concern about the inadequate response by the Sri Lankan police to protect High Commission staff and the premises and has registered an official complaint with the government of Sri Lanka," a foreign affairs official said in Ottawa.

Canada expects the Government of Sri Lanka to fully investigate the incident," she said in an email.

The protest came after a week Sri Lanka declared victory in its quarter-century war with the Tigers.

In a separate statement, Daya Perera, Sri Lanka's high commissioner to Canada, attempted to make amends. He said the government has been supportive of efforts to combat terrorism and has taken measures to ban Tamil Tigers and stifle fundraising activities.

Perera noted the Sri Lankan diplomatic outposts in Ottawa and Toronto were provided with security during recent demonstrations by tamil supporters and 'ensured there no incidents.'

A fire at Sinhalese Buddhist temple in Scarborough earlier this month threatened to further polarize Toronto's Sri Lankan community. Some Sinhalese suspected local Tamils were responsible, a charge vigorously denied.

(Courtesy: Toronto Star, 2009 May 28)

Demonstrate the politics of war

More than the massacre, maiming and incarceration, what causes the height of the trauma to Eezham Tamils is the utter disregard of the norms of civilization and shameful deceit committed by India, IC and the UN in the happenings of the island of Sri Lanka. This will remain as an indelible blot in the annals of history, irremovable scar in the minds of Tamils and will globally discredit the existing power systems, sowing seeds for their deconstruction in future, unless they at least act now in upholding political justice.

Any effort on their part to exploit the situation to impose political subjugation on Tamils, thinking that there is a political vacuum in Eezham Tamil nationalism, is sure to bring in further disaster.

The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not. The answer to the second question is going to depend very much on the successes and failures of the IC in resolving the conflict.

Meanwhile, the Eezham Tamil diaspora, the only section of the community that has the freedom and means to come out with authentic voice, has a historic responsibility in telling the world what they aspire for in no uncertain terms, and in seeing their righteous cause not hijacked by their enemies.

The Tamil diaspora in France, and especially in Norway have already embarked upon this noble venture with foresight, by re-mandating the Vaddukkoaddai Resolution through unblemished popular politics.

It is high time the rest of the diaspora follow suit not only in specifying the course, but also in leading it further by democratically bringing in a political leadership to stand by that.

The existing structures should wholeheartedly, and in one voice, need to support it.

A grave concern of Tamils at this juncture is the stand of India. Whether it was in 1987 or now, the bitterness of Eezham Tamils about the Indian Establishment is its unrealistic stand of resolving the crisis within the state of Sri Lanka, not recognising the Tamil independence and sovereignty that have very much become a must today.

Tamil Nadu has a great role to play now. As both the major par-

ties of Tamil Nadu have openly stated that Tamil Eelam is the solution to the crisis, they should not waste any time now in declaring that in the state assembly. This is sure to inspire the Indian parliament and various governments of the International Community.

A few who saw the spontaneous, democratic demonstration of the political will of Diaspora Tamils as 'LTTE orchestrations' need to realise that the model experimented in the Norway mandate took place without any compulsion either in participation or in expressing opinion.

It is surprising that certain sections, which accept intimidated elections taking place at gunpoint in Sri Lanka as 'democratic' and envisaged further elections like that to ensure their positions criticising the free political expression of the diaspora through self-evolved structures.

However, this is not the occasion for the Eezham Tamil nation, either in the island or in the diaspora to waste time in fruitless arguments.

The Sri Lankan state is not going to spare the non-LTTE Tamil political forces either, and danger is imminent to them.

Unconfirmed reports say that a Colombo based political entity, having Eelam in its name, has been 'ordered' recently to conduct elections in the island under the identity of the ruling party that is fighting 'Tamil terrorism'.

As has been already demonstrated in the East, the idea is to see that Tamils should not even have their own political parties. This political genocide is one of the many

facets of Colombo's agenda.

It is also high time now that all Tamil entities join together in truly reflecting the minds of the people they claim to serve rather than serving the minds of others. Failing, they may never be able to find political or social platform among their own people.

If political war is what India and the IC want the Tamils to take up, the ball is in the court of India and the IC now. The right sign and support have to come from them. If they know how to handle the Sri Lankan state, that has to be clearly demonstrated by them now.

But, if deceit continues to impose half-baked solutions that don't match the long-sufferings and sacrifices of Eezham Tamils, then they only invite troubles.

(Opinion: TamilNet Editorial Board)

The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether the LTTE leader V. Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not. The Tamil diaspora, the only section of the Eezham Tamil community that has the freedom and means to come out with authentic voice, has a historic responsibility in telling the world what they aspire for in no uncertain terms, and in seeing their righteous cause not hijacked by their enemies.



மணி வேலுப்பிள்ளை எழுதும் தொடர் -14

a born poet = பிறவிக் கவிஞர்

My daughter was born in 1990 = என் மகள் 1990-ம் ஆண்டு பிறந்தாள்

He was born into a musical family = அவன் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தான்

born of educated parents = born to educated parents = கற்ற பெற்றார்க்குப் பிறந்த

born blind = விழிப்புலனின்றிப் பிறந்த

first-born = முதற்பிறந்த

born to lead = தலைமை வகிக்கப் பிறந்த

born and bred in the country = நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த

You were born with a silver spoon in your mouth = நீர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்

I was not born yesterday = நான் நேற்றுப் பிறந்தவன் அல்ல = நான் ஓர் ஏமானி அல்ல

there's one born every minute = சம்பந்தப்பட்டவர் ஒரு முட்டாள்தான்

born-again reformer = புத்தெழுச்சியுற்ற சீர்திருத்தவாளர்

borrow money from the bank = வங்கியிலிருந்து பணம் கடன்பெறு

live on borrowed time = (1) எதிர்பார்க்கப்பட்ட காலத்தையும் கடந்து உயிர்வாழ (2) பிறர் தடுக்கக்கூடிய நிலையிலும் பணியைத் தொடரு

bottom of the page = அடிப் பக்கம்

bottom = buttocks = பிட்டம்

Ignorance is at the bottom of almost all the problems = Ignorance lies **at the bottom of** almost all the problems = அநேகமாக எல்லாப் பிரச்சனைகளுக்கும் அறியாமையே அடிப்படைக் காரணம்

get to the bottom of the problem = பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறி

bottoms up! = பருகுங்கள்!

The bottom line is that we have to make a decision today = மிகமுக்கிய விடயம் என்னவென்றால், இன்றைக்கே நாங்கள் முடிவெடுக்க வேண்டும்

One thousand – that's my bottom line! = ஆயிரம் - அதுவே என் அடிமட்ட விலை! (அதைவிடக் குறைக்க மாட்டேன்!)

The ball bounced twice = பந்து இரண்டு தடவைகள் தொங்கியது

My cheque won't bounce = எனது காசோலை திரும்பி வராது = எனது காசோலையை வங்கி திரும்பி அனுப்பாது (எனது வங்கிக் கணக்கில் போதிய பணம் உண்டு)

bounce ideas = எண்ணங்களை முன்வை

bounce back = மீண்டும் தலையெடு

bounce somebody into something = (சிந்திக்கப் போதிய

வாய்ப்புக் கொடாது) ஒருவரை ஓர் அலுவலில் ஈடுபட நிர்ப்பந்தி

We are bound to win = நாங்கள் வெல்வது திண்ணம்
strike-bound travellers = வேலைநிறுத்தத்துள் அகப்பட்ட பயணிகள்

India-bound plane = இந்தியா செல்லும் விமானம்

eastbound traffic = கிழக்கே செல்லும் ஊர்திகள்

bound together by language = மொழிவழி பிணைந்த

bound up in work = வேலையுள் கட்டுண்ட

bound up with social work = சமூகப் பணியில் மூழ்கிய

bow down = ூழ = சிரந்தாழ்த்து

bow and scrape = அடிவருடு

bow down to somebody = ஒருவருக்கு அடிபணி

bow out of politics = அரசியலைக் கைவிடு

bow to pressure = நெருக்குதலுக்குப் பணி =

நிர்ப்பந்தத்துக்குப் பணி

take a bow = **take your bow** = (அவைமுன்) பணி

a bow and arrow = அம்பு-வில்

bowel cancer = குடற் புற்றுநோய்

bowel movement = மலங்கழிப்பு

empty your bowels = **open your bowels** = மலங்கழி

bowels of the earth = அதலம் = தரையின் அடியாமும்

a boy = பையன்

our boys = (1) எங்கள் இளைஞர்கள் (2) எங்கள் போர்வீரர்கள்

boys will be boys = பையன்கள் குழப்படி செய்வார்கள்

boyfriend = ஆண் கூட்டாளி

Oh boy! = அடே அப்பா!

brain cells = மூளைக் கலங்கள்

brains and brawn = மதியும் வலுவும் = புத்தியும் பலமும்

brain child = (1) கருத்து (2) ஆக்கம்

brain-dead = (1) மூளை சேதமடைந்ததால்

உயிர்வாழ்வதற்குப் பொறிவகையின் உறுதுணை

தேவைப்படுபவர் (2) அசடு

brain drain = மூளைசாலிகளின் வெளியேற்றம்

brain-washing = indoctrination = கருத்துத் திணிப்பு ஸ்ரீ

மூளைச் சலவை

brain-storming = கருத்துரையாடல்

brain-wave = brain-storm = திடீர் சமயோசிதம்

brave = courageous = துணிகர

(a) brave new world = துணிந்து மாற்றங்களைப் புகுத்தி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சமூகம்

put on a brave face = நிலைகுலையாதவர் போல் பாசாங்கு செய்

brave the elements = காலநிலையை எதிர்கொள்

breach a contract = ஒப்பந்தத்தை மீறு

a breach of trust = நம்பிக்கை மோசடி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வு கடந்த மாதம் 26-27ஆம் திகதிகளில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்க நடைபெற்றது. இங்கு சிறிலங்கா அரசு மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இது தொடர்பான கருத்தாடல் ஒன்றினை பி.பி.சி. தமிழோசை மே 28ஆம் திகதிய நிகழ்ச்சியில் ஒலிபரப்பியது. ஐ. நாவில் அதிகாரியாகக் கடமையாற்றியவரும், பிரபல எழுத்தாளருமான கனடாவில் வசிக்கும் திரு. அ. முத்துலிங்கம் அவர்களுடனான செவ்வி இதில் ஒலிபரப்பானது. அவரிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளையும், அவர் வழங்கிய பதில்களையும் இங்கு அப்படியே தருகின்றோம்.



ஐ.நா: இலங்கை மீது விசாரணை தள்ளிப்போடலாம்; தப்ப முடியாது! அ. முத்துலிங்கம்

செய்வதுகூட போர்க்குற்றம்தான். இது எங்களுக்கு ஒரு பின்னடைவு; தோல்வியல்ல. இலங்கை அரசு போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஒரு காலத்தில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

டாவுரில் இறந்தவர்கள் நான்கு லட்சம் பேர். இத்தனை வருடங்கள் கழித்து ஜனாதிபதி ஓமர் பசீர் குற்றவாளி என்று ICC தீர்ப்பளித்திருக்கிறது. றுவண்டாவில் இனக்கொலை செய்த முயற்சா என்பவருக்குக் கனடா நீதிமன்றம் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு

அமெரிக்காவை இரண்டு மூன்று நாடுகள் ஆதரித்திருக்கும். வாக்களிக்காத சில நாடுகள் வாக்களித்திருக்கும். ஆகவே, திரும்பவும் இந்தப் பிரேரணை வரும்போது, நிச்சயம் வெற்றி பெற்று விசாரணை நடக்கும். விசாரணையில் பெரிய உண்மைகள் வெளியே வரும்.

போரிலே நடந்த அட்டுழியங்கள் சட்டரீலை படங்களிலும், தொலைக்காட்சிப் படங்கள், சானல் 4 படங்கள் என்றும் நிறையக் கிடைக்கின்றன. கண்கண்ட சாட்சிகள் இருக்கிறார்கள். இவையெல்லாம் வெளிவரும். இதுதவிர, புலம் பெயர்ந்த தமிழர்கள் பத்து லட்சம் பேர் நூறு நாடுகளில் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து தங்கள் அரசாங்கங்கள் மூலம் அழுத்தம் கொடுப்பார்கள்.

பி.பி.சி தமிழோசை: இலங்கை ஊடகங்களும் அவதானிகளும் மேலை நாடுகள், மூன்றாவது நாடுகளுக்கு எதிராக - மூன் காலனித்துவ நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதுகிறார்களா?

அ. முத்துலிங்கம்: இலங்கை அரசு மிகவும் தந்திரமாகச் செயற்பட்டது. ஆண்டவர்கள் - ஆளப்பட்டவர்கள் என்று பிரித்தது. கிழக்கு, தென் கிழக்கு நாடுகளைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டது. எல்லாம் அடிமைப்பட்ட நாடுகள். இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், நேபாளம், மலேஷியா, சவுதி அரேபியா எல்லாம் தாங்களே மனித உரிமைகளை மறுத்த நாடுகள். அவை, எப்படி ஆதரவாக வாக்களிக்கும்.

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பது சிரிப்பை வரவழைத்தது. மனித உரிமை மீறல் உள்நாட்டு விவகாரம்தான். மனைவியைக் கணவன் அடித்தால், பக்கத்து வீட்டுக்காரர் பொலிசைக் கூப்பிடலாம். மனித உரிமை மீறல் நடக்கும்போது மற்ற நாடு அதைத் தட்டிக் கேட்க வேண்டும். றுவண்டாவில் ஒரு மில்லியன் ரூட்சிகள் கொல்லப்பட்டனர். அதை ஒருவரும் கேட்கவில்லை. அப்படி இன்னொரு தடவை நடக்க வேண்டுமா?

பி.பி.சி தமிழோசை: இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நடத்தி முடித்த போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற நிலையில் ஐ. நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. சர்வதேச சமூகம் தீர்க்கமாக தலையிட முடியாமல் போனதை அவர்கள் தோல்வி காட்டுகிறதா?

அ. முத்துலிங்கம்: UNHCR தலைமைப் பொறுப்பு வகிக்கும் நவந்தம் பிள்ளை இலங்கை அரசின் மனித உரிமை பற்றிச் சில காலமாகப் பேசி வருகின்றார். அவர்தான், இந்த மனித உரிமை மீறல் விசாரணை நடத்த வேண்டும் என்பதை முன்வைத்தார். இந்த விசாரணை இரண்டு பக்கமும் நடக்கும். பிரேரணையை 17 நாடுகள் - பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் கொண்டு வந்தன. அது தோல்வியடைந்தது. அதாவது விசாரணை வைக்க வேண்டுமென்பது தோல்வியடைந்தது. ஆகவே, இதை மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதாக அர்த்தம் பண்ணக்கூடாது. விசாரணை வேண்டாம் என்பதுதான் நடந்தது.

இந்தப் போரிலே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் குழந்தைகள் செத்திருக்கிறார்கள். உணவு, மருந்து கிடைக்காமல்

“விசாரணைப் பிரேரணைதான் தோல்வி; அதற்காக, மனித உரிமை மீறல் நடக்கவில்லை என்று எவரும் அர்த்தம் பண்ணக்கூடாது!”

தண்டனை வழங்கியிருக்கிறது. விசாரணையை தள்ளிப்போடலாம். ஆனால் தப்ப முடியாது.

பி.பி.சி தமிழோசை: சர்வதேச சமூகம், பாரிய குற்றம் என்று நீங்கள் சொல்லும் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அவர்களால் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத அவர்களுடைய இயலாமையைத்தானே காட்டுகிறது.

அ. முத்துலிங்கம்: அப்படிச் சொல்ல முடியாது. ஒரு பிழை என்னவென்றால் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா இல்லை. ஜூன் 18ஆம் திகதி அமெரிக்கா அங்கத்தவர் ஆகிறது. இந்தப் பிரேரணை ஜூன் 18ஆம் திகதிக்குப் பின்னர் வந்திருந்தால், நிச்சயம் வென்றிருக்கும்.

தமிழர் தகவலின் மாதாந்த இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவரும் சில கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெறவில்லை. வழமை போல அடுத்த இதழில் வெளிவரும்.



கவிநாயகர் கந்தவனம் தரும்
கனடியக் காட்சிகள்

மாறிவரும் கல்வித் தத்துவம்

இன்றைய கல்வி புத்தகங்களிலும் தேர்வுகளிலும் மட்டும் தங்கியிருக்கவில்லை. தகவல்கள் இணையத் தளங்கள் மற்றும் ஊடகங்கள் என்று பலவழிகளால் மாணவரை வந்து அடைகின்றன. அதனால் தகவல்களைப் புகட்டும் நிலையங்களாக மட்டும் பாடசாலைகள் இயங்க வேண்டியதில்லை.

தகவற் கடலில் முத்துக் குளிக்கும் கலையை வளர்ப்பதே பாடசாலைகளின் தலையாய கடமை ஆகின்றது.

அதாவது, தகவல்களைத் தொகுத்தும் வகுத்தும் காலம் இடம் வாய்ப்புகளுக்கேற்பப் பிரயோகிக்கும் திறன் வளர்க்கப்படுகின்றது. இதற்கென்று ஒரு புதிய பாடமே உருவாக்கப்பட்டுள்ளது. Theory of Knowledge (ToK) என்பது அதன் பெயர்.

கிட்டத்தட்ட இதற்கு இணையான கருத்து ஒன்றை வள்ளுவர் பெருமான் அன்றே சொல்லியிருக்கின்றார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்பது அது.

இன்றைய உலகம் மனப்பாடஞ் செய்வதையும் புத்தகக் கருத்துக்களை ஒப்புவிப்பதையும் கல்வியின் சிறந்த முறையாக ஏற்றுக்கொள்வதில்லை.

உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகின்றது. அந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் ஆளுமையை வளர்க்கும் கல்வியிற் பாடசாலைகள் கவனஞ் செலுத்தத் தொடங்கியுள்ளன.

இந்த மாற்றங்களுக்கூடாகச் சுழியோடத் தக்க நம்பிக்கையை மாணவர் மத்தியில் வளர்ப்பதே பாடசாலைகளின் இன்றைய முக்கியமான சவாலாகின்றது.

போதைப் பொருள் பாவியு, எயிட்ஸ் நோய், பயங்கரவாதம், குழல் பேணாமை, வறுமை போன்றவற்றின் தாக்கம் இன்றைய உலகத்தின் சவால்கள். இவற்றைச் சமாளிக்கத் தக்க கல்விமுறை எங்கனும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளுக்கிடையிலான தொடர்புகளின் அதிகரிப்பால் உலகம் சுருங்கி ஒரு கிராமம் போலச் சிறுத்துவிட்டது. உலகக் கிராமத்துக்கு (Global Village) ஏற்ற வகையில் அனைத்துலகக் கல்வித் திட்டம் (International Baccalaureate-IB) ஒன்று பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனை நடைமுறைப்படுத்தும் அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. உலகத்தில் 134 நாடுகளில் எல்லாமாக 2585 பாடசாலைகள் IB கல்வித் திட்டத்தைப் பின்பற்றிவருகின்றன. கனடாவில் 275 IB பாடசாலைகள் உள்ளன.

அனைத்துலகக் கல்வித்திட்டம் மாணவர் ஆளுமையை உலகத் தேவைகளுக்கேற்ப வளர்க்க முயல்கின்றது. சில பாடசாலைகளில் ஆண்டுதோறும் அனைத்துலக மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பதும் பல்லினச் சமுதாய மக்களுடன் ஒற்றுமையாகப் பழகும் பண்பும் முக்கிய இடம்பெறுகின்றன.

புதிய கல்வித் திட்டம் பழைய கல்வி முறையை முற்றாக ஒதுக்கி விடவில்லை. மரபுமுறைக் கல்வி வலியுறுத்தும் ஒழுக்கம், நன்னடத்தை என்பனவும் வலியுறுத்தப்படுகின்றன. இரக்கம், மனிதாபிமானம், தொண்டு செய்தல் போன்ற உணர்வுகளும் வளர்க்கப்படுகின்றன. IB பல்கலைக்கழகப் புகழுகப் படிப்பில் இத்தனை மனிதத்தியாலம் தொண்டு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் உண்டு.

தொண்டுகள் உள்நாட்டிலாயினும் உலக நாடுகளிலாயினும் செய்யலாம். கனடாவிற் பல பாடசாலைகள் வசதிகளற்ற ஆபிரிக்க நாடுகளில் பாடஞ் சொல்லிக் கொடுத்தல், வீடுகள் கட்டுதல், பாதைகள் அமைத்தல் போன்ற தொண்டுகளிலும் ஈடுபட்டுள்ளன.

மாதாந்த பயண அட்டையினால் மேலதிக இலாபம்

ரொறன்ரோ போக்குவரத்து சபையின் மாதாந்த பயண அட்டையினைப் பாவித்து (Metropass) கணக்கற்ற பயணங்களை ரொறன்ரோ மாநகரசபை எல்லைக்குள் மேற்கொள்ளவும், ஒரு அட்டையைப் பலர் மாறி மாறி பாவிக்கவும் முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

அது மாத்திரமல்ல, கோடை கால விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிப்பதற்காக, பிரபல்யமான 5 சுற்றுலாத் தலங்களில் இவ்வட்டையைக் காண்பிப்பதன் மூலம் மேலதிகமாக 20 வீத கழிவினை நுழைவுச் சீட்டுகளுக்குப் பெற்றுக் கொள்ள முடியும். Toronto Zoo, Ontario Place, the CN Tower, the Ontario Science Centre, Casa Loma ஆகிய இடங்களில் பாவிக்கலாம். ரொறன்ரோவில் மாதாந்தம் 250,000 இற்கும் மேற்பட்டோர் இந்த மாதாந்த பயண அட்டையை வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், Air Miles சேகரிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு இன்னுமொரு நற்செய்தி. இனிமேல் தமது சேகரிக்கப்பட்ட புள்ளிகளில் 850 இனை பாவித்து இவர்கள் ஒரு மாத பயண அட்டையை வாங்கிக் கொள்ளலாம்.

உடற்பயிற்சியின் பின் விற்றமின்கள் நல்லதல்ல

நோய்களை எதிர்ப்பதற்கு, உடற்பயிற்சியின் பின் விற்றமின் குளிசைகளை பாவிப்பது நல்லதென பலர் நினைத்து பாவிக்கின்றனர். ஆனால் அப்படியல்ல என ஹார்வார்ட் மருத்துவ கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. குறிப்பாக, நீரிழிவு போன்ற நோய்களையுடைய, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் பழக்கமுடையோர் கவனமாக இருத்தல் வேண்டும். உடற்பயிற்சியினால் பெறக்கூடிய பயனை விற்றமின் C, E குளிசைகள் தடுத்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

படிப்பை முடிப்போர் தொகை அதிகரிப்பு

கடந்த ஐந்து வருடங்களில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வெளியேறும் மாணவர் தொகை அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்லூரிகளில் முன்னைய காலங்களில் வெளியேறும் தொகையான 57 வீதத்திலிருந்து தற்போது 65 வீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோன்று பல்கலைக்கழகங்களில் 74 வீதமாகவிருந்த தொகை 78 வீதமாக அதிகரித்துள்ளது.

Tamils Rally against attack on Canadian mission

Thousands of Tamils protested at the Sri Lankan consulate in Toronto on the May 29th against the attack on the Canadian High Commission in Colombo.

Scores of Sri Lankan Sinhalese protestors had ransacked the Canadian mission in Colombo to protest against what they called Canadian 'support' for Tamil Tigers.

Shouting slogans against Sri Lanka for the ransacking of the mission, Tamil protesors said the attack on the mission exposed the true farcist nature of the Sri Lanakan government.

கனடியத் தூதரகம் மீது சிங்களத் தாக்குதல்: ரொறன்ரோவில் தமிழர் கண்டனம்!

கொழும்பிலுள்ள கனடியத் தூதரகம் சிங்களவரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ரொறன்ரோவில் உள்ள சிறீலங்கா துணைத் தூதரக அலுவலகம் முன்னால் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது.

ஆயிரக் கணக்கான தமிழர்கள் கனடியக் கொடிகளைத் தாங்கியவாறு இதனை நடத்தினர். கனடாவை விடுதலைப் புலிகளின் ஆதரவு நாடு என்று கோஷமிட்டவாறு சிங்களவர் கனடிய தூதரகத் தாக்குதலை நடத்தினர்.

“வெளிநாட்டுத் தூதரகத்துக்கே அங்கு பாதுகாப்பில்லையென்றால், தமிழர் நிலை எவ்வாறிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்” என்று கண்டனத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் தெரிவித்தார்.



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
27

சூரியன்

மாலைப்பொழுதுக்குப் பின் சூரியன் மரணமடைந்து விட்டதாக உணர்வுள்ள உயிர் எதுவும் கருதுவதில்லை. மாறாய் புதிய விடியலை எதிர்கொள்ளத் தம்மை தயார்படுத்துகின்றன. சூரியப் பிறப்பின் உத்தரவாதத்தை தாவரப் பிறப்புகளும் தெளிவாகத் தெரிந்த கொண்டிருக்கின்றன.

குழந்து கிடந்த இருளைப் போக்க மட்டும் உதிப்பதில்லை கதிரவன். ஒட்டுமொத்தப் பூமிக்கும் அதுதான் ஒற்றைப் புத்தணர்ச்சி.

பரிதிப் பிறப்புக்கு முன் சிவக்கும் கிழக்குதான் பூக்கும் ஒரு புதிய நாளில் பூமி பாடும் முதற் பூபாளம்.

கதிரவத் தோற்றத்தின் கட்டியத்திற்கே இத்தனை பெருமையென்றால் சூரியப் பெருமையைப் பட்டியலிட முடியாது.

சூரியனை எவரும் தூர நின்று கற்றி வரலாம். தொட்டுப் பார்க்க முடியாது. தொடர்ந்து உற்றுப் பார்க்கவும் முடியாது.

செயற்கையாய் இயற்கையாய் ஒளியில் எத்தனையோ வகைகள் உண்டு. இந்தச் சுடர்களால் எந்த உயிருக்குள்ளும் சுரணை ஏற்ற முடிவதில்லை. சூரியனால் மட்டுமே முடிகின்றது.

அறிவுக்கும் அதிசயத்திற்கும் அப்பாற்பட்டு விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் பூமி ஒரு புள்ளி மட்டுமே. பூமியில் பட்டுத் தெறிப்பது சூரியக் கற்றைகளின் ஒரு துளியே.

இந்தப் புள்ளி சூரியனைத் தரிசிக்கலாம். ஆனால் சூரியன் குறித்துத் தர்க்கிக்க முடியாது.

உலகத்தின் இருப்புக்கும் பொறுப்புக்கும் கண்ணெதிரே கதிரவன் காரணமாய்த் திகழ்வதனாற்றான் சூரியப் பெருமையைச் சுருக்க எவராலும் முடிவதில்லை. கோடிகோடியாய்க் குவிந்து நட்சத்திரங்கள் ஒன்றாய் மினுமினுத்தாலும், சூரியச் சுடரில் சிறுதுளியாகவேனும் ஆகிவிடாது.

தொட முடியாத உயரத்தில், இறங்கி வர முடியாத ஏற்றத்தில் கதிரவன் காட்சி தருவதால், மண்ணின் மின்குமிழ்கள் அளவுக்கதிகமாகவே வீம்புகள் பேசும். வம்புக்கு அழைக்கும். கதிரவக் கற்றைகள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. அதனால் மின்குமிழ்கள் வென்றதாகி விடாது.

தானாய்ச் சுழலும் பூமியில் ஒரு பாதி கறுப்பாகும். இப்பொழுதுகளில் ஒளிக்குப் பயந்து ஒளிந்த கோட்டான்கள் குரல் எழுப்புவது இயற்கையே. கோட்டான்களின் கொக்கரிப்புகளுக்குப் பொருள் பகல் அழிந்து போயிற்று என்பதல்ல. இரவுக்குள் இருக்கின்றோம் என்பதுதான்.

மீண்டும் கிழக்கு சிவக்கின்றபோது கோட்டான் கொட்டம் இயல்பாய் அடங்கும் என்பதுவும் இயற்கையானதே.

இரவு என்பது சூரியனுக்கான ஓய்வு காலமல்ல. உயிர்களுக்கான உறக்க காலம். இந்த கறுப்புக் காலத்திற்குள் கதிரவன் களவாடப்பட்டான் என எவரும் கருதுவதில்லை.

ஒளியற்ற இரவில் சாட்சிகள் இன்றி காட்சிகள் பல அரங்கேறலாம். காலைச் சுடரொளியில் இரவு கரையும். ஆனால் இரவு பயணித்த பாதச் சுவடுகள் அழிந்து போகாது.

பூவின் இதழ்களும், பனித்துளி ஏந்திய பற்களின் நுனிகளும் வழமைபோல் கதிரவன் வரவுக்காகக் காத்திருக்கும்.

காலை வரும் எனக் காத்திருந்து எந்த உயிரும் ஏமாந்து போனதாகக் கற்பனையிலும் கதை இல்லை.

பிரபஞ்சத்தில் சூரியன் ஒன்றுதான்.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

மாசுக்கு ஒரு தூசு

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் ஜூன் மாதம் ஐந்தாம் திகதி என 1972 ல் பிரகடனம் செய்தது ஐக்கிய நாடுகள் சபை.

பூமியின் ஆயுளை மனிதன் குறைக்கின்றான். கரியமிலவாயு குளித்த மிச்சத்தில் பூமியை குளிப்பாட்டி பத்தினியான காற்றை பாழாக்குகிறான்.

தேசம் என்று குறிப்பிடக்கூடிய இடங்கள் எல்லாவற்றையும் சேதம் என எதிர்காலத்தில் அவன் குறிப்பிட்டாலும் ஆச்சரியமில்லை.

460 கோடி வயதான நமது பூமி மேலும் சில நாறு ஆண்டுகளாவது தாக்குப்பிடிக்காதவாறு இயற்கை தனது தீர்ப்பை எழுத ஆரம்பித்துவிட்டது.

நீராவி, ஓசோன், மீதேன், நீர்நீர் ஒக்சைட் போன்ற பலவற்றுடன் கரியமிலவாயுவும் அபரிமிதமாக காற்றில் கரைவது சூழல் மாசிற்கும் வெட்பத்திற்கும் ஏதுவாகும். பூமியில் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகரிக்க கடலில் கரியமில வாயுவின் செறிவும் கூடி, கடல் நீர் அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும்.

தனிமனித அலட்சியங்களால் அசட்டையெய்யப்படுகின்ற கரியமிலவாயு, உலகம் உருக ஒரு காரணம் என பலமுறை உச்சரித்து, நச்சரித்து, எச்சரித்தாயிற்று.

உடுப்புகளை குளிர் நீரில் தோய்ப்பதால் 500 இறாத்தலும், வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் 350 இறாத்தலும் வருடத்திற்கு கரியமிலவாயு சேமிப்பாகும்.

சாதாரண மின்குமிழை, சுருள் மின் குமிழாக மாற்றுவதால், ஒவ்வொரு மின்குமிழும் வருடத்திற்கு 150 இறாத்தல் கரியமிலவாயு காற்றில் கலப்பதைத் தவிர்க்கும்.

மின் உபகரணங்களை பயன்படுத்தாத வேளையில் அணைக்காமல் விடுவது ஊதாரித்தனம் மட்டுமல்ல சுமார் 1000 இறாத்தல் கரியமிலவாயுவை தோற்றுவிக்கும்.

வீட்டில் பாவனையில் உள்ள பொருட்களின் தேவை முடிந்தபின் மறு சுழற்சி-மறு உபயோகம் செய்ய 2400 இறாத்தல் கரியமிலவாயு வருடம் தோறும் மீதமாகும். நடப்பது, கூட்டாக பயணிப்பது, பொது வாகனப்பாவிப்பு என்பன தொலைவுடன் சேர்த்து ஒரு மைலுக்கு ஒரு இறாத்தல் கரியமில வாயுவையும் தொலைக்கும்.

வாகன சக்கரங்களில் காற்று அழுத்தத்தை நன்கு பேணுவதால் ஒரு கலன் பெற்றோலுக்கு 20 இறாத்தல் வீதம் கரியமில வாயுவை கட்டுப்படுத்தலாம்.

வாகன புகைச்சோதனை சீரானால் 1? லட்சம் இறாத்தல் கரிவாயு தடைபடும். வேதிப்பொருட்களால் தேசம் மாசுபட்டு சேதம் என மாறுபட்டு விடுமா? என்ற கேள்வி ஆழ்மனதில் பூதாகர வடிவெடுத்து பூகம்பமாகின்றது.

இந்த மண்ணும், நீரும், நெருப்பும், காற்றும், விண்ணும் அணுமின் நடவடிக்கையால் விரும்பத்தகாத மாற்றங்களையும், பாதகமான விளைவுகளையும் தமதாக்குகின்றன. இதனால் வெகுளும் பஞ்சபூதங்களும் மூச்சுத் திணறி பாஞ்ச பூதங்களாகின்றன. மரம் ஒன்று தன் ஆயுளில் 1 தொன் கரியமிலவாயுவை உறிஞ்சி உள் இழுக்கும்.

மரங்களை ஒரு நாடு பாதுகாத்தால் பின் மரங்களே அந்நாட்டைப் பாதுகாக்கும். மரங்கள் வளராத நாடுகள்- மனிதர்கள் வளரா நாடுகள்.

ஆலைகளும் சாலைகளும் கரும்புகை கக்கி சூழலுக்கு பெரும்பகையாக மாறி காற்றைக் கடுங் காயப்படுத்துவது வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி அடைகின்றது.

சுற்றுப்புறச் சூழல் மாசுடைய உலக வெப்பம் அதிகரிக்கும். பனி உருகும். கடல் உயரும். தரை மூழ்கும். கொதிக்கும் உலகம் உருகி உருமாறும்.

குப்பைத்தொட்டியை சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் சுற்றுப்புறத்தை குப்பை மேடாக்குவது எமது பாரம்பரியம். தனித்தவர் தவறிழைக்க தவித்தவர் பலர்.

வீட்டுக் குப்பையை ஒழுங்கையில் கொட்டிக் கொளுத்திய கிராமத்தின் பாமர நினைவுகள் இதயத்தின்கத்தமான ஒருமூலையில் உள்ளவர்கள் இன்றும் உள்!

உலக மாசுக்கு கரியமிலவாயு ஒரு தூசு. உலகிற்கு மட்டுமா? எமக்கும்தான்.

கணினியில்

வாகன தரிப்பிட முன்பதிவு

மொன்றியல் நகரைச் சேர்ந்த சில தொழில் முனைவோர், இணையத் தளத்தில் வாகன தரிப்பிடத்தினை முன்பதிவு செய்யும் முறையினைத் தொடங்கியுள்ளனர். maplace.ca என்னும் இணையத் தளத்தில், எங்கே எப்போது தரிப்பிடம் தேவை என பதிவு செய்தால், கணினி தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளும்.

பழைய கார்களை கைவிட பிரித்தானியா நிதி உதவி!

பத்து வருடத்திற்கு மேற்பட்ட கார்களை வைத்திருப்போர், அவற்றைக் கைவிட்டு புதிய கார்களைக் கொள்வனவு செய்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஊக்கத்தொகை அளிக்க முன்வந்துள்ளது. இரண்டாயிரம் பவுண்டுகள் (ஏறத்தாழ \$3,565 கனடிய டாலர்கள்) ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.

இதனை பிரித்தானிய அரசாங்கமும், வாகன உற்பத்தியாளர்களும் இணைந்து வழங்குவர். இதற்கு தகுதியாக வேண்டுமெனின் பழைய வாகன Aug 21, 1999 இற்கு முன் பதிவு செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய். சூழல் மாசுடைதலையும் தடுக்கலாம். புதிய கார்களின் விற்பனையையும் அதிகரிக்கலாம். இது கடந்த ஆண்டைவிட 25 வீதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.

Sri Lanka

Accused of 'ethnic cleansing' of Tamil areas

“Aid officials, human rights campaigners and politicians claim Tamils have been driven out of areas in the north-east of the country by killings and kidnappings carried out by pro-government militias. They say the government has simultaneously encouraged members of the Sinhalese majority in the south to relocate to the vacated villages,” Telegraph, UK, said, adding that according to an aid worker the recent killings in Trincomalee “were part of a strategy to drive out Tamils.”

Full text of the article follows:

Aid officials, human rights campaigners and politicians claim Tamils have been driven out of areas in the north-east of the country by killings and kidnappings carried out by pro-government militias.

They say the government has simultaneously encouraged members of the Sinhalese majority in the south to relocate to the vacated villages.

One foreign charity worker told the Daily Telegraph the number of Tamils disappearing in and around Trincomalee, 50 miles south of the final conflict zone in Mullaitivu, had been increasing in the last three months.

He claimed to have known 15 of the disappeared, three of whom had been found dead. He said all three bodies showed signs of torture, while two were found with their hands tied behind their backs and single bullet wounds in their heads.

Another aid worker said the killings were part of a strategy to drive out the Tamils.

“Eastern province is vulnerable, there’s cleansing by the Sinhalese. There will be more problems with land grabbing. The demography changes and the Tamils who are the majority will soon become a minority,” he said.

He claimed many villagers had moved out after the army declared their land to be part of a ‘high security zone’ and Sinhalese had been given incentives to move in to provide support services to new military bases.

Many Tamils sold their homes and land at below-market prices after members of their families had been killed or had disappeared, he said.

One western human rights advocate said Tamils in and around Trincomalee were terrified because they believed the police were either complicit in, or indifferent to, the numbers disappearing or found dead. “There’s no investigation. It’s a climate of terror and impunity,” he said.

A local campaigner for the families of the disappeared said the killings were speeding the flight of Tamils from the area. “When there’s a killing other Tamils move out. Who goes to the

Sinhalese police? You either live under threat or you move out,” he said.

He said much of the “ethnic cleansing” was being done in the name of economic development in which Tamil villagers were being moved out to make way for new roads, power plants and irrigation schemes, while Sinhalese workers were being drafted in with incentives including free land and housing.

“Thousands of Sinhalese are coming in, getting government land and government assistance from the south. It’s causing huge tensions,” he said.

He and others fear this model will now be applied to the north where the final army onslaught to defeat the Tamil Tigers left 95 per cent of the buildings demolished or heavily damaged.

Since the victory earlier this month, President Mahinda Rajapaksa’s government has been under pressure to ‘win the peace’ with a generous devolution package for Tamils in the north.

Ministers have said they want to break the identification of the Tamils with the northern and eastern provinces and integrate them into the Sinhalese majority population throughout the country.

In Colombo, billboard posters have contrasted the “divided” pre-victory Sri Lanka, with the Tamil north and east shaded red, and the “united” post-war island.

Ministers have said billions of dollars will be needed to rebuild the area’s roads, buildings, schools, hospitals and water, electricity and communications infrastructure. Community leaders and Tamil politicians fear this will mean a further influx of Sinhalese.

R. Sampanthan, the parliamentary leader of the Tamil National Alliance and an MP for Trincomalee said he shared these fears. A new road being constructed from Serubilla, a Sinhalese village in Trincomalee district to Polonaruwa, a Tamil village, was under construction and Sinhalese families were being settled on either side of the road as it snakes further north-east.

“It’s ethnic cleansing, and we’re concerned that this is what they will also do in the north,” he said.

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

போர்க் குற்றவாளிகளுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்!

தமிழர்களைத் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிங்கள தேசத்தின் மூவர் போர்க் குற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களில் இருவர் சகோதரர்கள் - மகிந்தவும் கோதபாயவும். இருவருக்கும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்குகிறது கொழும்பு பல்கலைக் கழகம்.

இப்பட்டத்தை இனாமாகப் பெறுவதற்கு இவர்களுக்குள்ள தகுதி தராதரம் என்ன தெரியுமா? கொலை, கொள்ளை, பொய், பயமுறுத்தல் செய்வது என்பன.

இப்படியான கேவல நிலைக்குச் சென்று விட்டது இந்த கலாநிதிப் பட்டம்!

சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் கொழும்பு பல்கலைக் கழகம் எப்போது பட்டம் வழங்குமென்று கேட்கிறார் தமிழக நண்பர் ஒருவர்.

இனமானம் காசு தருமா? மந்திரிப் பதவி தருகிறதே!

இந்தியத் தேர்தல் முடிந்ததும், "இனி என் பணி ஈழத்தமிழர் நலனுக்காக உழைப்பது" என்று சொன்னார் தமிழக முதியவர் மு.க. பலரும் அதனை உண்மையென நம்பி விட்டனர்.

தேர்தலுக்கு அடுத்த வாரம் டெல்லி சென்று, ஜாகை போட்டு மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் மந்திரிப் பதவிப் பிச்சை கேட்டார்.

"ஒரு குடும்பத்தில் மூவருக்கு மந்திரிப் பதவியா?" என்று கேட்டு இத்தாலிய அன்னை கை விரிக்க, 'வெளியிலிருந்து ஆதரவு' என்று கூறிவிட்டுச் சோர்ந்து போய் தமிழகம் திரும்பினார்.

இறுதியில் ஒருவாறு மூன்று கடைகள் கிடைத்தன - பிசினஸ் செய்வதற்கு.

மகன் அழகிரிக்கு ரசாயன, உரக் கடை. பேரன் தயாநிதிக்கு ஜவுளிக் கடை. 'போக்கட்' பிராணி ராசாவுக்கு தொலைபேசிக் கடை.

இனியென்ன?
பணம் காவிரி நீர் மாதிரி
அலையெடுத்து புரளப் போகிறது.



தயானு - நவீன கோசலை; தோற்றவர் ராசாத்தி!

தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயானு அம்மாள். இவரது மூத்த மகன் அழகிரி மந்திரியாக ஆக்கப்பட்டு விட்டார்.

இரண்டாவது மகன் ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக்கப்பட்டு விட்டார். தளபாட வர்த்தகம் செய்யும் தயானு அம்மாள், தசரதரிடம் வரம் பெற்று வென்ற நவீன கோசலையாக இன்று நிமிர்ந்து நிற்கிறார்.

கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்தி அம்மாள். இவரது மகள்தான் கனிமொழி. பாவம், அமைச்சர் பதவி நிச்சயமென எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளார்.

ஆனாலும், அப்பா என்றாவது ஏதாவது தருவார் என இப்பவும் நம்பியிருக்கிறார். அம்மா ராசாத்தி அம்மாள் எவரையோ பழி வாங்க துடித்துக்கொண்டிருக்கிறார் என்கின்றனர் உள்வீட்டுக்காரர்கள்.

வண்ணத் தமிழ் வளர்க்கும் தமிழ்வாணன் மகன் எங்கே?

புகலிடத் தமிழர் வாழும் நாடெங்கும் பறந்து திரிந்து தமிழ் வளர்த்து(?) வந்த Money-மேகலை நிர்வாகியை ஞாபகம் இருக்கிறதா? எப்படி மறக்க முடியும்!

வெளிநாட்டுத் தமிழரின் நானூறு டாலரில் புத்தகம் போடும் பெருமனசு படைத்தவர் இவர். 'வண்ணத் தமிழ் வளர்ப்பதே எம்பணி' என்று கூறி, தமிழரின் பணத்தில் வயிறு வளர்க்கும் செம்மல் இவர்.

இவர் வாழும் தமிழகத்தில், ஈழத் தமிழர் உரிமைக்காகவும் உயிர் காக்கவும் எத்தனையோ பேரணிகள், உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள்,

கண்டனக் கூட்டங்கள் நித்தமும் ஈழப்பற்றாளரால் நடத்தப்படுகின்றது.

இவற்றில் ஒன்றில்கூட இவரைக் காண்வில்லை என்று கூறுகிறார் தனிமுகச் சஞ்சிகையொன்றின் மூத்த செய்தியாளர்.

"ஏன் இப்படி?" என்று கேட்டால், "அவங்க பணமென்டா பின்னாலே பிணமாகத் திரிவாங்க; இன உணர்வு துட்டும் கிடையாது" என்று வெறுப்புடன் சொல்கிறார் அந்தச் செய்தியாளர்.

கனடியத் தூதரகம் சிங்களவரின் புலியகம்

கொழும்பிலுள்ள கனடியத் தூதரகம், சிங்களவர்களைப் பொறுத்தளவில் ஒரு 'புலியகம்'. இப்படியாகக் கூறிக்கொண்ட 'மகிந்த சிந்தனை'க் காதையர் கூட்டம். அந்தத் தூதரகத்துள் அத்துமீறிப் புகுந்து காதைத்தனம் நடத்தியுள்ளது.

முதலாவதாக இவர்கள் செய்த வேலை, தூதரக சுவர்களில் கொட்டை எழுத்தில் 'Embassy of the LTTE' என்று எழுதியது.

பின்னர் உள்ளே புகுந்து, பல வாசக அட்டைகளைத் தொங்கவிட்டனர். அதிலொன்றில், 'Visa guaranteed for all terrorists; No document required' என்று எழுதப்பட்டிருந்தது.

ஐ. நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மகிந்த அரசுக்கு எதிரான பிரேரணைக்கு கனடா ஆதரவு தெரிவித்ததால், சிங்களவர் கொதிப்புற்று இப்படிச் செய்தனராம்!

இந்த ஆத்திரக்காரர் இன்னுமொரு வேலையையும் செய்தனர். தூதரக வாசலில் பாரிய புலிக்கொடி ஒன்றைக் கம்பரமாகப் பறக்க விட்டு மகிழ்ந்தனர். அடுத்த தாக்கு எந்தத் தூதரகம் மீது?

தொலைபேசிகள் இங்கு கொலை பேசிகள்

இங்குள்ள பலருக்கும் இன்றைய நாட்களில் புதுவிதமான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.

வவுனியா முகாம்களிலுள்ள உறவினர் பெயரைக் கூறி, அவர்களைக் கவனிக்கவெனப் பணம் கேட்கிறார்கள்.

மறுத்தால், அந்த உறவினர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை வருகின்றது. யாரிடம் முறையிடுவது?

**உதாசனன்
உலா விருந்து**

**பணத்தைப் பணமாக
செலவு செய்தால்
பணவிரயம் குறையும்!**

நாளாந்தம் சிறு சிறு பொருட்களை வாங்குவதற்காக வங்கி அட்டை, கடனட்டை (credit card) போன்றவற்றை உபயோகிக்கும் போது, எவ்வளவு பணம் செலவழிகிறது என்பது கவனத்தில் வருவதில்லை.

இதையே கையிலிருந்து பணமாக செலவழிக்கும் போது, இயற்கையாகவே ஒரு எச்சரிக்கையுணர்வு தோன்றுவதாக கூறப்படுகின்றது. கையில் எவ்வளவு பணம் இருந்தது, இருக்கிறது என்பதை அறிந்தவர்களாக நடக்கக் கூடியதாக இருக்கும்.

**குறுந்தகட்டினுள்
கணினி அடக்கம்**

நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின்படி, 2011 அல்லது 2012 ஆம் ஆண்டளவில், குறுந்தகடு அளவிலமைந்த தகட்டில் 500 GB தரவுகளை சேமிக்கக் கூடியதாக இருக்கும்.

GE நிறுவனம் தயாரிக்கவிருக்கும் holographic discs எனப்படும் இந்த தகடுகள் பாவனையில் வரும் போது, தற்போது புழக்கத்தில் இருக்கும் DVD, Blue-ray தொழில்நுட்பங்கள் காலாவதியாகவும் கூடும்.

**தமிழர் தகவலின் மாதாந்த
இதழ்களில் தொடர்ச்சியாக
வெளிவரும் சில
கட்டுரைகள் இந்த இதழில்
இடம்பெறவில்லை.
வழமை போல அடுத்த
இதழில் வெளிவரும்.**



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

அறுபது வயதில் ஓய்வு பெறும் திட்டமொன்றின் கீழ், தொடர்ந்தும் வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் நடைமுறையைக் கனடிய அரசாங்கம் தயாரித்துள்ளது. அதேபோல, 65 வயதுக்குப் பின்னரும் வேலை செய்தவாறு, ஓய்வூதியத்தையும் பெறப் புதிய திட்டம் வழிவகுக்கின்றது. 2012ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் அமுலுக்கு வரவுள்ளது. ஆனால் இவர்களின் ஓய்வூதியத்தில் ஏற்றத் தாழ்வு காணப்படும். இது தொடர்பான சகல விபரங்களும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

கனடாவில் ஒருவர் வேலையற்ற காலத்தில் காப்புறுதிப் பணம் (EI) பெறவேண்டுமானால், அவர் 420 முதல் 700 மணித்தியாலங்கள் வரை வேலை செய்திருக்க வேண்டும். இதனை, 360 மணித்தியாலங்கள் வேலை செய்தால் காப்புறுதிப் பணம் பெறலாமென்று மாற்ற லிபரல் கட்சியும் மற்றைய எதிர்க்கட்சிகளும் எடுத்த முயற்சியை கன்சர்வேடிவ் அரசு நிராகரித்துள்ளது. இதனால், அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர லிபரல் கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு, தரை கடல் வான் வழிகளில் எந்த வழியாலும் பயணம் செய்பவர்கள் கனடிய கடவுச் சீட்டு வைத்திருக்க வேண்டுமென்னும் சட்டம் இந்த மாதம் (ஜூன்) முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், கனடிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேசமயம், கடவுச் சீட்டுக்கு கணினி வாயிலாக 'ஒன்-லைனில்' விண்ணப்பம் செய்யும் முறையை அரசாங்கம் தற்போது நிறுத்தியுள்ளது.

குழல் சுற்றால் பாதுகாப்புக் கருதி 'பிளாஸ்டிக்' பைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி, மாற்றீடாகத் தொடர்ந்து பாவிக்கக்கூடிய சீலைகள், சணல் நூல்களால் ஆன பைகளைப் பயன்படுத்துவது கனடாவில் அதிகரித்து வருகின்றது. ஆனால், இந்தப் பைகளைப் பயன்படுத்துவதால் 'பக்லிரியா' வேகமாகப் பரவும் அபாயமிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த மாதம் ஒரு ஆய்வுகூடம் மேற்கொண்ட சோதனையில் இந்தப் பைகள் 64 வீதம் பக்லிரியாவைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரொறன்ரோ நகரசபைக்கான தேர்தலில் இப்பகுதிக்குள் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கும் வாக்களிப்பு உரிமை வழங்குவது பற்றி மேற்படி சபை ஆலோசித்து வருகின்றது. இது சம்பந்தமான பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டமொன்று இந்த மாதம் 10ஆம் திகதி பிற்பகல், ரொறன்ரோ நகர சபை அங்கத்தவர் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தற்போது, கனடியப் பிரஜைவரிமை பெற்றவர்கள் மட்டுமே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.

ரொறன்ரோ, மிசிசாகா, பிராம்டன், மார்க்கம் ஆகிய நகரசபைப் பிரதேசங்களில் வசிப்பவர்களில் நாற்பது வீதமானவர்கள் சிறுபான்மையின மக்கள். ஆனால் இங்குள்ள உயர் பதவிகளில் இவர்கள் பதின்மூன்று சதவீதம் மட்டுமேயென்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கல்விச் சபைகளில் மட்டும் சுமார் 27 வீதமான சிறுபான்மையினத்தவர் பணிபுரிகின்றனர். சிறுபான்மையினத்தவர் மீது பாரபட்சம் காட்டப்படுவதை தொண்டர் சேவை நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் கண்டித்துள்ளன.

கடன் அட்டைகளின் (credit cards) பாவனையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடியதான சில சட்ட மாற்றங்களைக் கனடிய மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், காலத்துக்குக் காலம் தங்கள் இஷ்டப்படி கடன் அட்டைகளின் வட்டி, தண்டம் ஆகியவைகளை இனிமேல் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உயர்த்த முடியாது. கடன் அட்டை சம்பந்தமான சகல விடயங்களும் அதனை வைத்திருப்பவருக்கு ஒழுங்காக அறிவிக்கப்பட்ட பின்னரே செய்ய வேண்டுமென்ப புதிய திருத்தச் சட்டம் கூறுகின்றது.

துயரைப் பகிர்வோம் அமைதியாக எங்களை நாங்களே தேற்றுவிப்போம்

விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள், போராளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது.

இருந்த போதும் நாங்கள் அந்தச் செய்தியின் பின்னான பொழுதுகளில் எவ்வாறு எங்களை தேற்றுப் போகின்றோம். எவ்வாறு எமக்காக உயிர் நீத்தவர்களின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லப் போகின்றோம் என்பதை மிகுந்த திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் மேற்குலக நாடுகளில் எங்களின் இழப்புக்களின் துயரப்பகிர்வுகள் எங்களின் நம்பிக்கை மீதான ஒரு உறுதிமொழிப்பாடாகவும் எம்மவரின் எதிர்காலத்திற்கான செயற்திட்ட வடிவங்களாகவும் இருக்க வேண்டுமே தவிர எமது எதிர்காலச் செயற்பாடுகளில் நாங்களே தடை போடுபவர்களாக மாறிவிடக்கூடாது.

ஆலயங்கள், தேவாலயங்களின் பால் நாங்கள் ஆத்ம சாந்தித் தேடுதலில் ஈடுபடுதலும், அமைதிப் பிரார்த்தனைகள், மெழுவர்த்தியுடனான மௌனப் பிரார்த்தனைகள் போன்றவற்றை எங்களின் இனத்தவர்களுடன் இணைந்து நாங்கள் எடுத்துச்சென்று தற்காலிகமாக எங்கள் துயரைத் தேற்றி இந்த பாழ்பட்ட உலகின் முன் எங்கள் இனத்தின் அவலத்தை வெளிக்கொணர்வோம்.

யதார்த்தத்தைப் புரியாத உலகாக தற்போதைய உலகு உள்ளவரையில் நாங்கள் எங்களின் பாதைகளை இலாவகமாகத் தேர்வு செய்து அவற்றில் அவதானிப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதையே யூதப் படுகொலைகளின் பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளின் யூதர்கள் கடைப்பிடித்தவையும், வியட்நாமியப் போரின் போது புலம்பெயர்ந்த அந்த நாட்டு மக்கள் கடைப்பிடித்தவையும் உணர்த்தி நிற்கின்றன.

இப்போது தமிழீழத் தமிழர்கள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூதர்கள் இருந்த நிலையை எய்தி இருக்கிறோம். எங்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் முன் உதாரணங்களை புறம் தள்ளாமல் எங்களால் இந்த உலகின் பார்வையை, புரிதலை ஏற்படுத்தி எங்கள் மக்களின் கனவுகளை நிஜப்படுத்த முடியும் என்ற உருக்குறுதியுடன் நகர்வோம்.

2001 ஆம் ஆண்டு செப்ரெம்பரின் பின்னான உலகு ஒரு பாரிய மாறுதலுக்குள் தன்னை உட்படுத்தி

விடுதலைக்கான போராட்டங்களைக் வேறு வகைப்படுத்தி பார்க்க முடியாதபடியான ஒரு அலசலற்ற கொள்கை வலப்பின்னலுக்குள் கண்முடித்தனமாக வீழ்ந்துள்ளது.

இந்த மேற்குலகு இன்று முட்டிமோதும் ஈராக்கிய, ஆப்கானிய களங்களின் இழப்புக்களும் செலவுகளும் அவற்றின் மௌனத்திற்கு இன்னும் வலுச்சேர்த்து அவற்றை மேலும் மௌனிக்க வைத்துள்ளன என்பது துன்பகரமான உண்மை.

எனவே எங்களின் குரல்கள் ஈனக்குரல்களாக நசுக்கப்பட்டு ஈழத் தமிழன் உலகின் பார்வையில் இருந்து அகற்றப்படாத வகையில் நாங்கள் சிறந்த செயற்பாட்டாளர்களாக மாற வேண்டும். உலகப்பந்தின் உச்சத்தில் ஜனனத்த ஒரு புதிய தேசமே அழிக்கப்பட்டு தொடர்புகள் அறுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் ஆத்திரப்பட்டு இன்னமும் ஏதிலிகளாகி விடக்கூடாது. எங்கள் உறவுகளின் கனவுகளைப் புதைத்தவர்களாகிவிடக் கூடாது.

மாறாக, அவர்களின் கனவுகளைச் நிஜமாக்குவோம் என்ற உறுதியைச் சுமந்தபடி ஒரு ஆணித்தரமான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் வரை எமது துயரையே எமக்கான உறுதியாக்கி, புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒவ்வொருவரும் மற்றையவருக்கான துணையாகி துயராற்றி உறுதிக்கொண்ட நெஞ்சினராக எமக்கான குரல்களாவோம்.

எமது கிராமங்களையும் நகரங்களையும் நாங்கள் புதிப்பது என்பது கனவல்ல. மேற்குலகில் உள்ள அந்த அந்த ஊரைச் சார்ந்தவர்கள், கிராம சங்கங்கள் இவற்றைச் சாத்தியமாக்கும். ஆனால் உலகத்தை இராஜதந்திர ரீதியில் வெல்ல வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டு எமது மக்களின் வேதனைகளை துடைத்தெறிய வழி செய்வோம்.

முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட எமது மக்கள் மீண்டும் மீட்கப்படுவார்கள். அதற்காக நாங்கள் இந்த உலகைத் தயார்ப்படுத்துவோம் என்பதைச் சத்திய வாக்காக்கி உறுதி எடுப்போம். புதைக்கப்பட்ட உயிர்களின் கல்லறைகள் நாட்டில் எழும்! சிதைக்கப்பட்ட நகரங்கள் மீண்டும் புதுப்பொலிவு பெறும்! எமக்கான ஒரு நாடு எமது மக்களாலேயே நிர்வகிக்கப்பட நாங்கள் ஆதாரமாய், ஜீவநாதமாய் இருப்போம் என்று சத்தியம் செய்வோம்.

முள்ளிவாய்க்கால் மீண்டும் முளைக்கும்! என் தேசம் மீண்டு எழ நான் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை நாளும் நாங்கள் காலைப் பிரார்த்தனையாக தற்போது எடுத்து எமது மக்களின் தீர்வுக்கான விடிவைத் தேடிய பயணத்தைத் தொடர்வோம்.

கடந்த சில வருடங்களில், தமிழ் தேசிய உணர்வும், தமிழ் இன விடுதலைத் தாகமும் எவ்வளவு தூரம் தமிழர்களிடம் வளர்ந்துள்ளதோ, அதைவிட பல மடங்கு அதிகமாகவே, சிங்கள தேசிய உணர்வும் சிங்கள இனத்துவேச உணர்வும் சிங்கள மக்களிடையே வளர்ந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் தமிழ் இனையவர்களின் செயற்பாடுகள் வீரியமும் முனைப்பும் பெற்றுள்ள நிலையில், சிறீலங்காவிலுள்ள இரு இனங்களின் தேசிய உணர்வு பற்றி திறனாய்வு செய்வது அவசியமாகிறது.

கடந்த சில ஆண்டுகளில் சிங்கள இனம், சிங்கள நாடு, சிங்கள மொழி, சிங்கள பௌத்த மதம் போன்றவற்றிற்கு பேராபத்து வந்துள்ளதாக தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகள் எழுதியும் பேசியும் காட்டியும் தனித்தும் அழுத்தியும் வந்ததடன், தமிழினத்தில் தானாக வளர்ந்து வந்துள்ள தமிழின விடுதலை வேகத்தை ஒரு மேலதிக காரணமாகப் பயன்படுத்தியும், அவர்கள் எதிர்த்திசையில் பயணித்தச் சென்று ஆதாயங்களைத் தேடி வருகிறார்கள்.

இதன் முன்னெடுப்புக்களை, முன்பெல்லாம் இருகசியமாக முன்னெடுத்துவந்த சிங்கள அரசுகளின் நிலைப்பாடு உருமாறி, பின்னர் வெளிப்படையாகவே சிங்கள தேசியத்தைப் பரப்புவதில் அரசு பங்கெடுத்து வருகிறது. அரசாங்க நிறுவனங்கள் மட்டுமல்லாது, அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அத்தனை மட்டத்திலும் சிங்கள தேசியம் மிக நேர்த்தியாக வளர்த்தெடுக்கப்படுகிறது.

உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும், சிங்கள தேசியத்திற்கான பரப்புரை மிக உக்கிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. சிறீலங்கா ஜனாதிபதி, அண்சேரா நாடுகள் கூட்டத்திலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட, சிங்கள தேசியத்தைப் பாதுகாப்பதற்கான பரப்புரைகளை தெளிவாக முன்னெடுத்ததுடன், அதற்கு ஆதரவு கோரும் வாதங்களையும் ஏனைய நாடுகளிடம் முன்வைத்துள்ளமை இதைத் தெளிவாகக் காட்டிநிற்கிறது.

விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்று உருமாற்றம் செய்வதில் பாடிப்படியாக பல நகர்வுகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசு, உலகின் பல்வேறு நாடுகளையும், சர்வதேச ஊடகங்களையும் அதற்கான பரப்புரைக்கு வலுச்சேர்க்க அழைத்தது. இதற்காக, பல்வேறு உத்தியோகபூர்வ பரப்புரை நிறுவனங்களை கூலிக்கு அமர்த்திக்கொண்ட சிறீலங்கா அரசு இயந்திரங்கள், தங்களது 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கலோகத்தை வந்தகமயமாக்குவதில்



செய்ய வேண்டியது என்ன? குயினர்ஸ் துரைசிங்கம்

வெற்றி கண்டன. நாங்கள் எல்லோரும் தமிழர் இனத்தைச் சார்ந்திருந்தும், எமக்கு அமைச்சுப் பதவிகளும் அரசு பாதுகாப்பும் சம கௌரவமும் தரப்படுகிறது என்று சர்வதேச சக்திகளுக்கு உதாரணம் காட்டுவதற்காகவே சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு, அவர்களது சய லாபங்களும் தேவைகளும் 'கவனிக்கப்பட்டு', விடுதலைப் புலிகள் அமைப்பின்மீது சேறு பூசுவதற்கு களங்களும் பாதைகளும் கருத்தரங்குகளும் உருவாக்கம் பெற்றன.

கடந்த 60 வருடங்களில், பல தமிழ் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் இப்படி விலைபோயிருக்கிறார்கள் என்பது துயரமான உண்மை. குறிப்பாக, லக்ஸ்மன் கதிர்காமர் என்ற ஒருவர் செய்திருக்கக்கூடிய தமிழின சயமதிப்பு மீதான பாதிப்பை மட்டும் கவனத்தில் எடுத்தால்கூட, அது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் நிரந்தர இழுக்கை உருவாக்கும் வகையில் அமைந்திருந்ததை அவதானிக்கலாம். 1998ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி, லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான நோயல் இன்ஸ்டிரிடியூட்டில், பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்ட விசேட மாநாட்டில், 'சர்வதேச பயங்கரவாதம்' (Global Terrorism) என்ற தலைப்பில், சிறீலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் உரையாற்றினார்

பல்வேறு நாடுகளிலும் வளர்ச்சிபெற்று வரும் பயங்கரவாத அமைப்புக்கள், அந்தந்த நாட்டின் ஜனநாயகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் சவாலாக இருப்பதாகக் கூறிய கதிர்காமர், அதன் புதிய பரிணாம வளர்ச்சியொன்றை அவதானிக்க சர்வதேசம் தவறி வருவதாகக் கவலையும் எச்சரிக்கையும் வெளியிட்டார். முன்னைய காலங்களைப் போலன்றி, ஒரு நாட்டில் தலைதூக்கும் பயங்கரவாதத்திற்கு, ஏனைய சில நாடுகளில் மறைமுகமாக இயங்கும் நிறுவனங்களும் முகவர்களுமே அதன் வளர்ச்சிக்கான பிரதான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்று விளக்கினார். அத்தோடு நிற்காமல், பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் தனது விளக்கத்திற்கு வழங்கி நியாயப்படுத்திய அவர், தான் பிரதிநிதித்துவப் படுத்தும் சிறீலங்காவில் நிலவும் பயங்கரவாதத்திற்கும், சில சர்வதேச நாடுகளில் இயங்கும் அமைப்புக்களை நிதியுதவி செய்து வளர்த்து வருகின்றன என்று குறிப்பிட்டார். சிறீலங்கா என்ற ஒரு வறிய நாடு, தனது பிரஜைகள் அத்தனை பேரையும் சமமாக மதித்து ஜனநாயக விழுமியங்களின் வழியொன்றி நடப்பதாகப் புகழாரம் சூட்டி மகிழ்ந்த கதிர்காமர், அங்கு இனப்பிரச்சனை எதுவும் இல்லை என்றும், தான் ஒரு சிறுபான்மை இனத் தமிழராக இருந்தும் தன்னை வெளிநாட்டமைச்சராக நியமித்திருப்பதை சுட்டிக்காட்டி, சிறீலங்காவில் உருவெடுத்துள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மூலம், அங்கு நிரந்தர அமைதி தோன்றிவிடும் என்று உறுதி வழங்கினார்.

2000ம் ஆண்டு செப்டம்பர் 17ம் திகதி, போரினால் பாதிப்படையும் சிறார்கள் (War-Affected Children) என்ற தலைப்பில், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் வடஅமெரிக்க சிறப்புப் பிரதிநிதிகளும் அறிஞர்களும் கலந்துகொண்ட மாநாடு, கனடாவின் மனிற்றோபா மாகாண தலைநகரான வினிப்பெக் நகரில் இடம்பெற்றது. அங்கே உரையாற்றிய பல்வேறு பிரதிநிதிகளில், லக்ஸ்மன் கதிர்காமரும் ஒருவர். இந்த மாநாட்டிலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாத செயற்பாட்டின் கதாநாயகர்கள் என்று வர்ணித்து, சர்வதேசத்தின் செயற்பாட்டை விடுதலைப் புலிகளின் செயற்பாட்டிற்கு எதிராக திருப்பமுறை நேரடிக்கோரிக்கையை முன்வைத்தார். குறிப்பாக, கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கண்காணிப்பது, அதன் செயற்பாடுகளை முடக்கி இயங்கா நிலைக்குக் கொண்டுவருவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததுடன், கனடாவிலும் அமெரிக்காவிலும் வெவ்வேறு நகரங்களில் இயங்கும் காரியாலயங்களின் அனைத்து விபரங்களையும் அந்தந்த நாட்டின் பிரதிநிதிகளிடம் கையளித்தார் கதிர்காமர். இப்படி, பல நாடுகளில் இடம்பெற்ற பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களில் கலந்துகொண்ட சிறீலங்காவின் பல பிரதிநிதிகள், சிறீலங்காவில் நிலவுவது பயங்கரவாதம் மட்டுமே என்பதை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளை இயங்கா நிலைக்குக் கொண்டுவந்து, முற்றாக இல்லாதொழிப்பதன் மூலம், நிரந்தர அமைதியைக் கொண்டு வரலாமென்ற வாதத்தை விற்பதில் குறியாய் செயற்பட்டனர்.

இதை இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், கதிர்காமர் என்ற தனிமனிதரின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக அல்ல. ஆனால், சிறீலங்கா அரசு பரப்புரை இயந்திரங்கள், பல்வேறு மட்டங்களில், பல வருடங்களாக மிகத் துல்லியமான செயற்பாடுகளை முன்னெடுத்து, தான் ஒரு ஐநா பிரதிநிதி, ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு என்று அந்தஸ்தை வைத்துக்கொண்டு, தனக்கு சாதகமாகக் காய்களை நகர்த்தியது. சிறீலங்கா வற்று இந்த கபடமான பொதிகளை, சர்வதேச சக்திகள் இறுதியில் நுகர்ந்து கொண்டன என்பதே கசப்பான உண்மை. வரலாற்றை ஆராய்ந்து, அடிப்படையான காரணத்தை சீர்செய்வதற்கு முயற்சிக்காமல் நகர்ந்து சர்வதேசம்.

சிறீலங்கா முன்னெடுத்த தேசியம்சார் போர்யுக்தியும் பரப்புரைப் போரும்!

(முன்பக்கத் தொடர்)

இன அழிப்பையும் இனச் சுத்திகரிப்பையும் 60 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் அரசின் செயற்பாடுகளைக் கண்டுக்கொள்ள மறுத்த சர்வதேசம், சிங்கள அரசின் பரப்புரையில் திருப்தியடைந்து, அவர்களது காய்நகர்த்தல்களுக்கு அமைதியாக ஆதரவு கொடுத்து, எதிர்ப்பற்ற நிலையில் சாட்சிகளாக மாறின.

சர்வதேசத்தை நோக்கிய இந்த கபட முயற்சிகள் ஒருபக்கம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்க, சிறீலங்காவிலும், நடுநிலைக் கருத்துக்களை முன்வைத்தோர், அரசு செயற்பாடுகளை விமர்சித்தோர், அரசு வன்முறைகளைக் கண்டித்தோர், அரசு இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகளை வெளியே கொண்டுவருவதற்கு முயற்சித்தோர் என்று இன்னொரு அத்தனை பேரும், அரசு பயங்கரவாதத்தினால் களையெடுக்கப் பட்டனர். இத்தகைய களையெடுப்பிற்கு, துணைப் படைகளைப் பயன்படுத்திய அரசு சக்திகள், அந்தப் பழியையும் விடுதலைப் புலிகள் மீதே போட்டு தப்பிக்கொண்டன.

தெற்கில், மக்கள் மயமாகியுள்ள ஏனைய மறைமுக வெகுஜன ஊடகங்களாக விளங்கும் சினிமா, இணையத் தளங்கள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள், சமய மற்றும் அரசியல் கூட்டங்கள் என்று அனைத்திலும், சிங்கள தேசியத்தை தீவிரமாக விதைப்பதில் சிங்கள அரசு முழுமுச்சுடன் செயற்பட்டு வந்தது. தெற்கில் தினமும் வெளிவரும் பத்திரிகைகளைப் படித்தும் பார்த்தால், கிட்டத்தட்ட 90 வீதமான விடயங்களில் சிங்கள தேசியம் அப்பட்டமாக, பச்சையாக, பசுமையாக திணிக்கப்படும் பரப்பப்படும் வருவதை அவதானிக்கலாம். பாடசாலை நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் கூட, சிங்கள தேசியம் ஊடுருவல் எடுத்திருப்பதையும், இதன்மூலம், மழலைப் பருவத்திலிருந்தே சிங்கள இனவாதம் குருதியில் ஏற்றப்பட்டு வருவதையும் மிக வெளிப்படையாகவே அவதானிக்கலாம். இன்னும் ஒருபடி மேலே போனால், சிங்கள இனத்தின் வரலாற்று நூலான மகாவம்சம்கூட, பலதடவை திருத்தி எழுதப்பட்டு, சிங்கள தேசியத்தின்பாற்பட்டதாக உருமாற்றம் பெற்றிருப்பதை, வரலாற்று அறிஞர்களும் ஆய்வாளர்களும் ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள்.

கடந்த பல வருடங்களாக, யாழ் பிராந்தியத்தில் தமிழ் உணர்வு, தமிழ் தேசியம், தமிழ் விடுதலை, தமிழ் விழுமியங்கள் போன்ற தமிழினம் சார்ந்த எந்தவொரு விடயம் பற்றியும் மூச்சு விடுபவர்கள், அந்த இராத்திரியில் கடத்தப்பட்டு, ஒட்டுமொத்தமாய் கொன்றழிக்கப்படுவதும், அப்படிக் கொல்ல முடியாத சூழ்நிலையில், அந்த நபர் நையப் புடைக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு, முயலைப் பார்த்தால் பூனை என்று சொல் என்ற கட்டாயக் கட்டளையுடன் மீள அனுமதிக்கப்பட்டு, தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதே நிஜம். வீட்டுக்கு வீடு தினமும் விசாரணை என்ற கோதாவில் நடத்தப்படும் இராணுவ சூரசம்ஹார தர்பாரில், தமிழினம் அரித்தெடுக்கப்பட்டு, இன சுத்திகரிப்பில் கரைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

கிழக்கில் தமிழர் பகுதிகளில் இதே கொடுமைதான். தமிழின உணர்வு சுத்தமாய் மறந்து போகும் வரை தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள். அந்த உணர்வை மட்டும் விட்டதாய் சொன்னால் எதையும் தரத் தயாராய் இருக்கிறோம் என்ற நிலையில், சிங்கள இன உணர்வின் கட்டாயத் திணிப்பு, தமிழர் பகுதிகளில் கறாராய்த் தொடர்கிறது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் நோக்குடன்,

அதன் தலைமையை ஏமாற்றுவதற்கும் வாங்குவதற்கும் விலைபோக வைப்பதற்கும் பல்வேறு உச்சக்கட்ட இரகசிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்த காலத்தில், எதைக் கேட்டாலும் தருகிறோம் என்று தலைமைக்குத் தண்ணி காட்ட முனைந்த இந்திய உள்வுத் துறை உட்பட, சர்வதேச நாடுகள் பலவும், தலைமைக்கு எதைக் கொடுத்தும் போராட்டத்தின் கனதியை பிசுபிசுத்துப் போக வைப்பதில் அதீத முயற்சிகளை மேற்கொண்டன. தலைமை எந்த முயற்சியையும் கருத்தில் எடுக்க முயற்சிக்காத நிலையில், அந்த அமைப்பை, கட்டமைப்பு, கட்டுக்கோப்பை, அதன் செயற்பாடுகளை முடக்கிவிடும் நோக்குடன், பல்வேறு உடைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வே.பிரபாகரன், யாருக்கும் விலை போகாது கொள்ளை வழி நடந்தார். பல கோடி பணமும் வசதி வாய்ப்பும், - அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நிரந்தர சுகபோக வாழ்க்கையும் கல்வி மற்றும் அனைத்து வசதிகளும், - எதிர்கால வாழ்வையும் பதவியையும் உறுதிசெய்யும் வகையிலான ஏமாற்றுத் தீர்வுகள், - கவர்ச்சியான பொன் முடிச்சுகள் என்று பல்வேறு கவைநிறைந்த பொதிகள், தலைவர் முன் எறியப்பட்டன. எதற்கும் மயங்காத தலைவர், நிரந்தர மண் விடுதலை ஒன்றை மட்டுமே தன் நெஞ்சில் சுமந்து நின்றார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்திலிருந்து, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளும் முழுமையான மாற்றம் கண்டன. தற்செயலாக போர் ஆரம்பிக்கும் பட்சத்தில், விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்கள் அத்தனையும், இராணுவ இலக்குகள் குறித்தவை மட்டும் இருக்க வேண்டும் என்பதில், இறுதிவரை தலைமை தெளிவாகவே இருந்திருப்பதை அவதானிக்கலாம். மிகக் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டு, தளபதிகள், பிரிகேடியர் போன்றோரை இழக்க நேரிட்ட போதிலும்கூட, சிங்கள மக்கள் யாரும் இலக்கு வைக்கப்படவில்லை. கிளிநொச்சி, ஆணையிறவு போன்ற பறிபோகின்ற நிலையில், தமிழ் மக்கள் திட்டமிட்டு இலக்கு வைத்து இராணுவத்தினாலும் ஆகாயக் குண்டுத் தாக்குதலினாலும் மிலேச்சத்தனமாக கொன்றழிக்கப்பட்ட போதிலும், சிங்கள மக்கள் இலக்கு வைக்கப்படவில்லை. சில போராளிகளைப் பயன்படுத்தி, சிங்கள மக்கள் மீது அழிவை ஏற்படுத்த வாய்ப்புக்கள் பல இருந்ததுடன், அதைச் செய்யும்படி பகிரங்கமாக பல பக்கத்திலிருந்தும் கோரிக்கைகளும்கூட முன்வைக்கப்பட்டன. அப்படிச் செய்யாததற்காக விடுதலைப் புலிகள் விமர்சிக்கப்பட்டதுமுண்டு. இருந்தும், இறுதிவரை, உச்சக்கட்ட தலைவர்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும், சிங்கள மக்கள் குறிவைக்கப்படவில்லை. காரணம் என்ன என்பது விவாதத்திற்குரியது. கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினால் பல வெற்றிகள் கிடைத்தன. இதுவரை தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய நற்பெயருக்கும், அதனால் முகிழ்ந்து வரக்கூடிய அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் எந்த இழக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் தலைமை தெளிவாக இருந்திருக்கிறது. சிங்கள மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலும், தமிழ் மக்களுக்கு நிரந்தர அவப் பெயரை வழங்கிவிட வாய்ப்பிருந்ததுடன், தமிழரெல்லாம் பயங்கரவாதிகள் என்ற சிங்களப் பரப்புரைக்கான வெற்றியாகவும் அமைந்துவிடும். ஆக, எத்தகைய இழப்பு வந்தாலும், அதில் தங்கள் அனைத்து வளங்களையும் பலத்தையும் இழக்கும்நிலை வந்தாலும், தமிழ் இனத்தின் எதிர்காலத் தீர்வுக்கு தங்கள் செயற்பாடுகள் குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மிகத் தெளிவாகக் காய்நகர்த்தியிருக்கிறது என்பதே உண்மை.

சிங்கள அரசின் பரப்புரைகள் தொடர்ந்தும் கனதியாகத் தொடர்கின்றன. தமிழினத்தின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாகி, வெறுமையான பூமியாகத் தெரியும் நிலையில், எதிர்நிலை பரப்புரைப் போருக்கு நாம் விலைபோகாமல் இருப்பதே தற்போதைய அவசரத் தேவையாக இருக்கிறது. அனைவரும் விழிப்புடன் நிமிடங்களை நகர்த்துவது, நாளை விரைவான அத்தியாவசியப் பணியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.



மே-10

ரொறன்ரோ
தமிழரின்

அடங்காப்பற்று



நிகழ்வின்
பதிவு
கோகுலன்

நிகழ்வின்
பதிவு
கோகுலன்

Remember the Tamil Victims of

தமிழின அழிப்பாளர்களை உலக குற்றக் கூண்டில் நிறு

குயின்ஸ் பார்க், ரொறன்ரோ



Victims of the Genocide in Sri Lanka

நிறுத்தி, தமிழின இருப்பை உறுதி செய்யப் பிரமாணம்!

மே-22

Queen's Park, Toronto



தமிழர் துயரநாள்

நிமிர்வோம்

TORONTO

Remember the Tamil Victims of the Genocide in Sri Lanka


தமிழர் துயரநாள்

நிமிர்வோம்

"என அழிப்பாளர்களை உலகக் குற்றக் கூண்டில் நிறுத்தி தமிழின இருப்பை உறுதி செய்ய உறுதி எடுத்துக்கொள்ளும் நாள்"




இது உங்களுக்கு...!



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!
(இந்த சன்மானம் தேர்ப்புற சொம்புகளுக்கு மாத்திரமே)



HomeLife/ Future Realty Inc.
Realtor Member
262 Markham Road
Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416-264-0101
Cell: 416-727-8647
sinnarajagopal@hotmail.com

மே 10ல் ஒரு வரலாறு

GARDINER பெருந்தெருவை ஆறு மணித்தியாலம் முடக்கிய வீதி மறியல்





பெண்ணின் பொழுது

சிவாஜினி பாலராஜன்

15

மலர் அலங்காரம் - Floral Arrangement

வேலைப் பளுவும் களைப்பும் நிறைந்த அன்றாட வாழ்வில் நிம்மதியினைத் தேடி ஓடும் மனது ஓர் ரம்மியமான சூழலை எதிர்நோக்கியிருக்கும். அவ்வாறான நிலையில் வீட்டினுள் காஸ்டி வைக்கும் போது கண்களைக் கவரும் வண்ணம் ஓர் மலர் அலங்காரம் இருப்பின் மனம் சட்டென்று அனைத்தையும் மறந்து அந்த ரம்மியமான மலர்களிலேயே தனது ஆதிக்கத்தைச் செலுத்திவிடுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குணாதிசயம் இருப்பதாகவும் அதே போல் வித்தியாசமான மணங்களுக்கும் வெவ்வேறு வகையிலான குணாதிசயங்கள் இருப்பதாகவும் இவை மனிதனின் மனோநிலை மாற்றத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் வெவ்வேறுபட்ட நிறங்களையும் வாசனையையும் கொண்ட மலர்களினால் இல்லத்தினை அழகு செய்யும் போது மனதிற்கு ஓர் அமைதியும் சந்தோசமும் கிடைக்கும்.

மலர் அலங்காரம் இயற்கை மலர்கள் கொண்டோ அல்லது செயற்கை மலர்கள் கொண்டோ செய்யப்படலாம். இயற்கை மலர் அலங்காரம் ஆகக் கூடியது ஓர் வாரத்திற்கு மட்டுமே உதிராமல் இருக்கக் கூடியது. இதனால் கடையில் வாங்கி வைப்பதாயின் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு வாரமும் மலருக்கு பணம் செலவழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடும். ஆனால் எங்களில் பலருக்கு பூந்தோட்டம் வைப்பதில் மிகவும் நாட்டம் இருப்பது மட்டுமல்ல வீட்டில் சின்ன அளவிலாவது



அனைவரும் பூந்தோட்டம் வைத்திருப்போம். எனவே எங்கள் தோட்டப் பூக்களைப் பறித்தே கோடை காலங்களில் நாம் எங்கள் வீட்டினை அலங்காரம் செய்து கொள்ளலாம். பணிக்காலங்களில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மலரினைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவே நாங்கள் செயற்கை மலர்கள் கொண்டோ அல்லது கோடை காலங்களில் மலர்களினை காயவைத்துப் பக்குவப்படுத்தி வைத்து அப் பக்குவப்படுத்தப்பட்ட மலர்களில் அலங்காரங்களைச் செய்து கொள்ளலாம்.

இயற்கை மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்தல் இருவகைப்படும். மலரினை மரத்திலிருந்து எடுத்த உடனேயே உடன் மலரில் அலங்காரம் செய்தல் அல்லது அவற்றினை வெட்டி எடுத்து உலர வைத்து அலங்காரம் செய்தல். மலரினை வெட்டி எடுத்து உலர வைத்து அலங்காரம் செய்வதனை சிலர் சிரமம் என நினைப்பதால்

அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால்

உண்மையில் அது கடினமுமல்ல அதே சமயம் அதிலும் ஓர் வித்தியாசமான அழகு உண்டு. உடன் மலர்கள் ஒருவித அழகையும் உலர்ந்தவை வித்தியாசமான ஓர் அழகினையும் அதே சமயம் செயற்கை மலர்கள் கூட அழகினைத் தருவதையும் பார்க்கலாம்.

உலர் மலர்

உலர் மலர் அலங்காரம் செய்வதற்கு மலரினை வெட்டி எடுக்கும் போது நன்றாக மலர்ந்த மலரினை வெட்டி எடுத்து உலர வைத்தல் கூடாது. உலரவைக்கும் போது இதழ்கள் மிக மிக நன்றாக விரிந்து விடுவதால் உடைந்து விழக்கூடிய தன்மை உண்டாகி விடும். கிட்டத்தட்ட அரைகுறையாக மொட்டவிழ்த்த அல்லது மலர் ஆரம்பித்த மலர்களை வெட்டி எடுத்து உலர வைப்பதே வரவேற்கப்படுகின்றது. இவ்வாறு அரைகுறையாக மொட்டவிழ்த்த மலரினை நாங்கள் உலரவிடும் போது அது நன்றாக விரிந்து முழுமை பெற்றுவிடும்.

அடுத்துக் கவனிக்க வேண்டிய விடயம் உலரவைக்க விரும்பும் மலர்களை காலையில் பனி அல்லது நீர்த்தன்மை இலைகளிலும் மலரிலும் அற்றுப் போனபின் வெட்டி எடுத்தல் நன்று. வெட்டி எடுத்தபின்னர் ஒளி படாது வைத்திருத்தல் மிகவும் சிறந்தது. அதாவது ஒளியற்ற இருண்ட இடத்தில் உலர வைப்பதால் மலரின் நிறத்தில் வெளிநல் ஏற்படாது.

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery &
Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



Rev. Dr. S.J. Emmanuel

Let this confusion not hinder or weaken our unity for our Struggle

These days we Tamils both within the island of Sri Lanka as well as outside are in deep distress, agony and pain over the recent events in our homeland. In spite of these we are called to rise again with greater unity and strength to face the new challenges and tasks.

1. Tamils within the island of Sri Lanka

Our brethren within the island are either

- (a) behind barbed wires separated from their dearest children/parents and subject to brutal force of the govt. forces and lack of food and medicines
 - (b) or in camps detained as surrendered from the LTTE and facing slow torture or execution
 - (c) or in the North struggling to survive under Sri Lankan army-rule and terror d) or in the South or Hill country with a shivering fear of a repeat of 1983
- In short, the Tamils surviving within the island of Sri Lanka all urgently need our help and defence in informing the world of their plight and dangers.

2. Tamil Diaspora

We Tamils of the Diaspora have witnessed how the int. community has aided and abetted the SL govt in its genocide of Tamils and left them all helpless to be massacred by state-terrorists. Hence we have a bigger responsibility than ever

before of challenging the international community for its past actions as well as helping the int. community to bring charges of war crimes against the Sri Lankan Government.

3. Unfortunate Confusion

In the midst of the above situations at home and abroad, there is unfortunately a confusion created by contradictory news regarding the last days of our Thalaivar. "Pannaialai vilunthavanai maadhu eri mythichchathu pol"

Time will tell us who the culprits of this confusion are. For the time being, let us be clear about two things:-

1. The root-cause of the confusion lies in two or more sources claiming to speak the truth. Media within and without Sri Lanka have only reported what has been told to them from different sources. It is no use accusing or branding the media as the root-cause of the confusion.
2. Even a still surviving Thalaivar will not want us to wait till he appears or speaks again but for us to continue with the convictions we got from his leadership. We cannot afford to be delayed or weakened in our unity needed to continue the struggle with greater vigour. The enemy is taking his war even to the Diaspora.

It is at this dangerous hour when we are called to be united and brave both to help our brothers and sisters within the island as well as to continue the struggle with greater dedication that an unfortunate confusion seems to weaken, if not divide, our resolve to act as one family.

Hence I, as one who has walked closely with you all in our long walk to Freedom, am compelled to make an appeal with all my strength, to you all - young and old. We have so much to do to help those who are still struggling to survive within the island, as well as continuing the struggle in the international arena as entrusted to us. Let us in no way allow the present confusion regarding the last days of Thalaivar in Wanni, hinder or weaken our unity and dedication needed at this hour to continue the struggle with greater vigour.



யசோ சின்னதுரை
கனடிய சட்டத்தரணி

வீடு
காணி
வர்த்தகச் சட்டம்

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Real Estate Law
Residential &
Commercial
Business Law

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

31

சிட்டுக்களே வாருங்கள்!

உங்களது படிப்பில் மிகுந்த அக்கறையும் ஆவலும் கொண்டுள்ள மாமா இந்த தடவை ஒரு முக்கியமான வகுப்பறைக் கலையைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றார். முதலில் கடந்த கால நினைவுகளை தொடர்புபடுத்தி கூறுகிறேன். சாதாரண வெள்ளைத் தாள்களை மடித்து படகு செய்து வெள்ளத்தில் மிதக்கவிட்டு அது மிதந்து செல்லும் அழகினில் மனதினை பறிகொடுத்து குதூகலித்த ஞாபகம் மாமாவுக்கு வருகிறது. தாள்களை கூராக மடித்து ரொக்கட் போல் மற்றவர்கள் மீது ஏவி விடும் எண்ணம் வந்து போகின்றது. நாரை, தவளை, பெட்டி, கால்சட்டை, சேட் இப்படி பல படிவங்களில் ஆசிரியர் செய்து காட்டி தர குதூகலித்து நின்ற ஞாபகமும் வருகிறது. இந்த கலையை மறைந்த எழுத்தாளர் சஜாதாவின் வாழ்க்கை வரலாற்றினை படித்தபோது மீண்டும் புதுப்பிக்க எண்ணம் வருகின்றது.

“புகழின் உச்சியில் இருந்தாலும் ஓரிகாமி (Origami) சொல்லித் தந்தார். ஓரிகாமியில் அவர் கெட்டிக்காரர். பேப்பரை மடமடவென்று மடித்து ஆச்சரியமான பொம்மைகளை செய்து விடுவார்” இப்படி அவரைப் பற்றி சில வரிகள் வருகின்றன. இந்தக் கலை தற்போது எமது மத்தியில் குறைந்து வருகிறது பொலவும் தோன்றுகின்றது.

ஐப்பானியர்களின் உன்னதமான இக்கலை பற்றி அகராதி கூறும் விளக்கம் இதோ. Origami - “The art of making modes of animals or other aspects by folding sheet of paper in to shapen with the minimum use of scissors or other implements”.

சிட்டுக்களே திடீரென்று இந்த ஓரிகாமி கலை பற்றி வலியுறுத்துகின்றாரே என்று எண்ணுவீர்கள். ஒரு காரணம் உள்ளது. புகழின் உச்சிக்குச் சென்ற ஐப்பானியர்கள் அழகியல், கட்டிடக்கலை, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் மேலோங்குவதற்கு காரணம் இந்த கலையின் ஆரம்பமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கி.பி. 10 நூற்றாண்டிலிருந்து இக்கலையில் தேர்ச்சி பெற்றுள்ள ஐப்பானியர்களின் வரலாற்றில் “சடாகோ” என்ற சிறுமி முக்கிய இடம்பிடித்துள்ளார்.

சிறுமியான சடாகோவுக்கு இரத்தப் புற்று நோய் வர காரணமே ஹிரோசிமாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் நீண்டகால விளைவுதான். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே இறக்கப் போகின்ற சூழ்நிலையிலும் தனது இந்த ஓரிகாமி கலையை அவர் விடவில்லை. ஆயிரம் நாரை (Crane) படிவங்களை செய்துவிடுவதாக எண்ணிக் கொண்டு செயலில் இறங்கினார். இதனை அறிந்த பாடசாலை சிறுவர் சிறுமியர்களும் அவருக்கு உதவுகின்றனர். அவரது இலட்சியம் முடிவதற்குள் உயிர் பிரிந்துவிட்ட இச் சிறுமிக்காக ஐப்பான் தேசம் அழுதது. அதன் விளைவு பெரிய நாரை வடிவம் மாபிளில் செய்யப்பட்டு நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டது. வரலாற்றில் இடம்பிடித்த சடாகோ இக்கலையில் புகழ் சேர்த்தார்.

கலையை விரும்பும் சிட்டுக்களே. உங்களுக்குள் மறைந்து இருக்கும் பல ஆற்றல்களை வெளிப்படுத்த இந்த ஓரிகாமி கலை உதவுகிறது. பொழுதுபோக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் விருந்து தருகிறது. படிப்புக்கு உதவுகின்றது. இளம் சிட்டுக்களுக்கு இது ஒரு கல்விக்கான உதவிக்கலை.

வெள்ளைத் தாள்களை எடுங்கள், மடியுங்கள் பல உருவங்களை செய்ய முயற்சி செய்யுங்கள். மற்றவர்களுக்கு பயிற்சியளியுங்கள்.

மீண்டும் சந்திப்பேன்

The Law office of
GARY
Anandasangaree


416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us.....

Financial Assistance

Financial Assistance may be available for those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses

Canadian Security Courses,

QA / Software Testing, AccPac, Quick books, Ms Office, Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911
2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941
2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5

நிமிர்ந்து எழுவோம்!

சுழன்றடித்த புயல், கொந்தளித்த கடல், நிலத்தைப் பிளந்தெடுத்த பூமியதிர்ச்சி ஆகியவைகளின் தாக்கத்தினால் ஓர் இனம் பாதிக்கப்பட்டதை, ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் அனுபவித்து அதன் துயரிலும், சோகத்திலும் துவண்டிருக்கும் நேரமிது.

ஆற்றுவதற்கும், தேற்றுவதற்கும் எவரிடமும் வார்த்தைகளில்லை. அழுவதற்குக் கூட கண்ணீர் இல்லாத நிலை.

சிங்கள அராஜகம் வன்னி மண்ணில் கோரத் தாண்டவம் ஆடி, ஆயிரமாயிரம் மக்களைக் கொன்று குவித்து, பிணக்காட்டில் ஆனந்த தாண்டவம் புரிந்து கொண்டிருக்கிறது.

அப்பாவி மக்களைக் கொன்றதை மகிழ்ச்சியாக்கி, அதனைக் கொண்டாட ஒரு நாள் சிறப்பு விடுமுறை வழங்கி, அந்த நாளைச் சிங்கள வெற்றி நாளாகப் பிரகடனம் செய்யும் பேரினவாத அரசை, கண்களை முடியவாறு உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

முன்றரை தசாப்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என்று ஓர் இனவாத அரசின் தலைவன் அறைசுவ, சிங்கள தேசத்து மக்கள் அனைவரும் "ஆமாம் சாமி" போட, சர்வதேசம் உண்மையைத் தெரிந்தும், தெரியாதது போலப் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போரின் முதுகெலும்பான தளபதிகளையும், வைரம் பாய்ந்த வீரப் போராளிகளையும், பல்லாயிரக் கணக்கான மக்களையும் வஞ்சகமாகக் கொன்றொழித்த சிங்கள அரசு, இதனையே 'பயங்கரவாத ஒழிப்பு' என்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

மனித உரிமை, மனிதாபிமானம், போர்க்குற்றம் என்றெல்லாம் வார்த்தைகளால் பந்தல் போட்டு, அதன்மேல் நின்று அலங்கார அறிக்கைகளை விடுத்து வந்த அனைத்துலகு, இன்று அகதிகளுக்கான நிவாரணம், புனர்வாழ்வு என்று வழக்கமான வாய்ப்பாட்டை வாசிக்கத் தொடங்கியுள்ளது.

ஆத்திரம், ஆவேசம், கோபம், துயரம், சோகம் ஆகியவைகளின் கூட்டுக் கலவையாகியுள்ள ஒவ்வொரு தமிழரும், தங்கள் உறவுகளின் இழப்பை எண்ணியும், தங்களது கையாலாகாத போன நிலையை எண்ணியும் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தீப் வழிபாடுகள், மௌனப் பிரார்த்தனைகள், அமைதி ஊர்வலங்கள் என்பவை இப்போதைக்கு நொந்து போன இதயங்களுக்கு வடிகாலாகலாம். இதுவே, தவறு விட்ட உலகத்துக்கு அதனை உணர்த்தி நிற்கும் புரிதலாகவும் அமைகிறது.

விடுதலைப் போராட்டத்திற்கும், பயங்கரவாதத்திற்குமிடையிலான ஆழக் கோட்டினை அழித்த அன்றைய அமெரிக்க அரசு விட்ட தவறின் பெறுபேறு, சுமார் அரை இலட்சம் தமிழ் மக்களைக் குறுகிய காலத்தில் கொன்றொழித்துள்ளது. முன்று இலட்சம் உறவுகளை இடப்பெயர்வுக்குள்ளாக்கி, அகதிகளாகவும், அநாதைகளாகவும் ஆக்கியுள்ளது.

வன்னிப் பெருநிலமென்னும் அடங்காப்பற்று மண், சிங்களக் குடியேற்றத்தை எதிர்கொள்ளும் பெரும் சவாலை இன்று நோக்கி நிற்கின்றது.

'சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொண்டுள்ள இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமானது. பழந்தமிழ் நாகரிகம் நீடித்து நிலைபெற்ற மண். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது முதாயத்தினர் வாழ்ந்து வளர்ந்த மண்' என்று தேசியத் தலைவர் கடந்த மாவீரர் நாள் உரையில் கூறியதை நாம் மறந்து விட முடியாது.

எங்கள் மண்ணை மீட்பதும், எங்கள் மக்களைக் காப்பதும் இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது வலிமையும், வீச்சும் கொண்ட எங்களின் வரலாற்றுக் கடமையாகி விட்டது.

கடந்த முன்று தசாப்தங்களில் இனவாதப் போரினால் ஒரு இலட்சம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக ஒரு குறைந்த பட்ச மதிப்படாகவே இருக்க முடியும். உண்மையான தொகை இன்னொரு மடங்கு அதிகமாகவே இருக்கும்.

இந்த வேளையில் எம்மீது ஒப்படைக்கப்பட்டுள்ள 'மண்ணையும் மக்களையும் காப்போம்' பணியை இந்த நிமிடத்திலிருந்தே எம் தலை மேல் ஏற்று, வேகமாகவும் விவேகமாகவும் நிறைவேற்ற திடசங்கற்பம் பூணுவோம்.

புகலிட வாழ்வில் துடித்துக் கொண்டிருக்கும் பத்து இலட்சம் உறவுகளும், சத்திய வேட்கையில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய காலமிது. ஒவ்வொரு கட்டத்திலும் புகலிட உறவுகளுக்கு தேசியத் தலைவர் கூறிய வார்த்தைகளை நாம் நினைவிற் கொண்டு எழ வேண்டிய காலமிது.

'தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கு எனது அன்பும் பாராட்டும்' என்று கடந்த மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் கூறியதை, எங்கள் இளையோர் தங்கள் தாரக மந்திரமாகக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றனர்.

எங்கள் போராட்ட வாழ்வில் இழப்புக்கள் எமக்குப் புதியவையல்ல. வீழ்வதென்பது எழுவதற்கே என்பதைக் கடந்து வந்த பாதை தெளிவாகக் காட்டி நிற்கின்றது.

எனவே, நாம் நிமிர்ந்து எழுவோம்!

எங்கள் இலட்சியத்தை அடைவோம் என உறுதி கொள்வோம்!

(நன்றி: கனடா உலகத் தமிழர் - ஆசிரிய தலையங்கம், 009 மே 22-28)

UN can investigate Sri Lanka's actions -War crimes judge-

The United Nations is able to investigate the war crimes which occurred recently in Sri Lanka, British human rights lawyer and international war crimes judge, Geoffrey Robertson QC said Sunday. The avenues for the UN include the UN Human Rights Committee, which can investigate individuals' complaints against states under the International Convention on Human Rights, to which Sri Lanka is a signatory. The UN Human Rights Council, by contrast, is a "highly politicized" body staffed by diplomats of various countries, including those abusing human rights, rather than human rights experts, he said.

BBC: Sri Lanka will face UN inquiry

Mr. Robertson has served as an appeal judge at the UN's Special Court for Sierra Leone from 2002-2007 and is presently on the UN's Internal Justice Council.

Having been counsel in many landmark cases in constitutional, criminal and media law in the courts of Britain and the Commonwealth, Mr. Robertson makes frequent appearances in the Privy Council and the European Court of Human Rights.

Human rights lawyer Geoffrey Robertson QC Asked on BBC radio about the UN Human Rights Council's acceptance last week, by majority vote, of a self-congratulatory resolution tabled by Sri Lanka, Mr. Robertson said he wasn't surprised.



Human rights lawyer
Geoffrey Robertson QC

"Well, the Human Rights Council is a highly politicised body. It is made up not of experts on human rights, but of paltering diplomats. Europe only has seven seats ... We have countries like Russia and China obviously concerned to keep their own internal problems down and away from international oversight. So the decision [on Sri Lanka] is not really surprising."

"[However] that's not the end of the story because UN officials can [still] look into it," he said.

"[] Sir John Holmes is concerned. [] Judge Navi Pillay wants to conduct an investigation."

"More importantly, there is the UN Human Rights Committee which sits in Geneva. It is a kind of court and individuals can complain [to it]. Unusually, Sri Lanka has actually signed up to the International Convention on Human Rights which has this is the body that investigates complaints. So any individual can complain against Sri Lanka."

"So there is certainly going to be an inquiry, I would have

thought, by Human Rights Committee."

"And there are other possibilities - the convention on Torture, the convention on Rights of the Child, even the Genocide convention, could all be applied in due course," Mr. Robertson said.

"So there are ways and means of finding out - fact-finding in effect - as to whether there have been breaches of the Geneva Convention, the targeting of civilians, the bombing of hospitals, and so forth as has been alleged."

Mr. Robertson was asked about Sri Lanka's continued denial of access to the war-ravaged north where 20,000 Tamil civilians were massacred by Colombo's military in recent months.

"The Sri Lankan government kept out the international media so that there would be no immediate eyewitnesses."

"They allowed the Red Cross in, but ... [it is] prevented from giving testimony in international courts. ... That is the quid-pro-quo: they can be in on wars but are not allowed to testify if they see war crimes."

"[Moreover] other humanitarian bodies were kept out and are being kept out."

However, Sri Lanka's actions will in any case eventually come out, Mr. Robertson said.

"In the fullness of time, of course, you do have witnesses, you do have thousands of people who were on that dreadful strip of beach," he said, in reference to the 'no-fire zone' in Mullaitivu where concentrated civilians were pounded by Sri Lankan artillery and planes.

Meanwhile, there were mass graves that would be excavated he said.

"This is the way, unfortunately, war crimes are now dealt with, through forensic investigators finding out the story by investigating mass graves."

"And there do seem, from aerial photographs, to be some [that can be investigated there]."

Mr Robertson is the author of 'Crimes against Humanity - The Struggle for Global Justice', published by Penguin and the New Press (USA), now in its third edition and published in six foreign language editions.

சிறீலங்காவின் இனப்படுகொலைகள் மோசிகீரன்

ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் மட்டும் அல்ல, உலக மனித குல வரலாற்றிலும் ஆழமாகப் பதிவுற்ற பேரவலக் காலம் 2009. இந்த மாதத்தின் முதல் இருபது நாட்களில் மட்டும் பேரினவெறி குடித்த தமிழ் உயிர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 35000. முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தை மரணப் புதைகுழியாக்கி முற்றுப் பெற்ற இந்த இனவழிப்பு உலகத்தை ஒட்டுமொத்தமாய் உலுப்பி யிருக்க வேண்டிய மிகப்பெரிய மனிதப் பேரவலம். கொந்தளித்துக் குமுறிய ஒன்பது கோடி உறவுகளைத் தவிர, எந்தக் கொதிப்பும் எவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. புலம் பெயர்தோர் போராட்டத்தைப் பொறுக்க முடியாமல் இந்த உலகம் அவ்வப்போது வெற்றுத் தாள்களில் மட்டும் ஒப்புக்குத் துக்கித்துக் கொண்டது.

ஈழத்தில் நடந்தது மிகக் கொடுமான இன அழிப்பு. இதை எவராலும் மறுத்து விட முடியாது. 1948 இல் ஐக்கிய நாடுகள் சபை இன அழிப்புக் குறித்து ஒரு வரையறையை வெளியிட்டது.

On December 9, 1948, in the shadow of the **Holocaust** and in no small part due to the tireless efforts of Lemkin himself, the United Nations approved the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide. This convention establishes “genocide” as an international crime, which signatory nations “undertake to prevent and punish.” It defines genocide as:

[G]enocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:

- (a) Killing members of the group;
- (b) Causing serious bodily or mental harm to members of the group;
- (c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;
- (d) Imposing measures intended to prevent births within the group;
- (e) Forcibly transferring children of the group to another group.

இதில் குறிக்கப்பட்ட அனைத்துக் குற்றங்களின் ஊடாகவும் ஈழத் தமிழினம் படுகொலை செய்யப்பட்டுள்ளதை மனிதம் கொண்ட அத்தனை மனிதர்களும்கு ஒப்புக்கொள்வர்.

தன் குடிமக்களாகிய சிறுபான்மை இனத்தின் மீது அந்நாட்டரசு திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளுமானால், அதைத் தடுத்த நிறுத்த. அவ்வரசைத் தண்டிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரம் இருப்பதை மேற்குறித்த விதி உறுதி செய்கின்றது. அத்துடன், Response to protect (R T O P) எனும் சட்டமுலத்தினூடாக ஐ. நா வில் அங்கம் பெறும் எந்த ஒரு நாடும் இந்த

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த இத்தனை வாய்ப்புகள் இருந்தன. என்னும், மனித உரிமைகள், மனிதாபிமானம் பற்றி அதிகமாகப் பேசுகின்ற இக்காலத்தில் ஒரு இனம் அழிந்து போவதை இந்த உலகம் கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் இனப்படுகொலை அவலத்தை விட மிகப்பெரிய பேரவலமாகும்.

1944 ம் ஆண்டுக்கு முன் இனப்படுகொலை (Genocide) என்ற சொல் வழக்கில் இருக்கவில்லை என ஒரு குறிப்புத் தெரிவிக்கின்றது. 1800 களில் வலிமை பெற்றெழுந்த சிங்களபௌத்தப் பேரினவாதம் (சிங்கள மக்களைப் பௌத்த நெறி சார்ந்த பேரினவாத மரபுக்கு உட்படுத்தியவர் அநகாரிக தர்மபால எனும் தேரர்) தமிழர்களைக் கொன்றொழிப்பதற்கு முன்பாக இந்தப் பேரினவாதம் படுகொலை ஒத்திகைகளை சிங்களம் நடத்தியது இஸ்லாமிய சமூகத்தின் மீதுதான். இலங்கையில் இஸ்லாமிய மதவாதத்தை வலிமைப்படுத்த மௌலானா சித்திலெப்பை கடும் முயற்சிகளை மேற்கொண்டார். (இக்காலகட்டத்தில் தமிழர்களிடையே மத ஒருமைப்பாடு வாயிலாக வலிமையை ஏற்படுத்த ஆறுமுகநாவலர் (முயன்றார்.) இதைப் பொறுக்காத பௌத்த சிங்களம், பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டு கொலைவாளை எந்தி 1800 களின் இறுதியில் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தது. இதற்கான தண்டனையை பிரித்தானிய ஆட்சியாளர் வழங்கியிருந்தாலும் சிங்களப் பேரினவாதம் வளர்ந்ததேயன்றித் தளர்வடையவில்லை.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கல்வியறிவில் மேம்பட்டிருந்த தமிழர் பல துறைகளிலும் மேலாண்மை பெற்றிருந்தனர். இதை உற்றுக் கவனித்து வந்த பேரினவாதம் தமிழரைக் கருவறுக்கக் காலம் பார்த்துக் காத்திருந்தது. 1948 இல் பிரித்தானியர் வெளியேறியதும் சிங்கள அரசு தமிழர் மீதான தனது இன அழிப்புப் படலத்தை மெல்ல மெல்ல ஆரம்பித்தது. சிங்களத்தின் முதற் செயற்பாடாகத் தமிழர் நிலப் பறிப்பு அமைந்தது. கல்லோயா நீர்த் தேக்கம், மற்றும் சேனநாயக்க சமுத்திரம் போன்ற பெருங்குளங்களை அண்டிய தமிழர் நிலங்களில் 1950 களின் தொடக்கத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். அவ்வேளை பெரியநீலாவணைப் பகுதியில் ஏற்பட்ட மோதலும் தமிழர்படுகொலைகளுமே சுதந்திரத்திற்குப் பின்னான பேரினவாதத்தின் தமிழர் இனஅழிப்பின் தொடக்கமாக அமைகின்றது.

தொடர்ந்து மலையக மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டமை, 1956 இல் சிங்களம் மட்டுமே தனி ஆட்சி மொழியாக சட்டமாக்கப்பட்டமை என்பனவும் இன அழிப்பிற்கான ஏற்பாடுகளாகவே அமைந்தன. தனிச்சிங்கள சட்டமுலத்தை எதிர்த்து தமிழ்ப் பிரதிநிதிகள் காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தியபோது தமிழருக்கு எதிரான கலவரங்கள் வெடித்தன. நாடெங்கும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். தமிழர் சொத்துகள் குறையாடப்பட்டன. சுதந்திரத்திற்குப் பின்னான அடையாளப்படுத்தப்பட்ட இன அழிப்பாக இதனைக் குறிப்பிட முடியும். தொடர்ந்து 1958 இல் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட இன அழிப்பு மிகக் கொடுமையானது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு காணாமற் போன பேரவலம் இலங்கையெங்கும் நடந்தேறியது. இவ் இன அழிப்பின் அவலமும் ஆழமும் அக்காலப் பகுதியில் வெளிக்கொணரப்படவில்லை. ஊடகங்களின் வளர்ச்சியற்ற நிலையே இதற்குக் காரணமாக அமைந்தது.

சிங்கள அரசு இன அழிப்புக்கு ஏதுவாக காலங்கள் தோறும் பல சட்டங்களைக் கொண்டு வந்தன. சிறிமா – சாத்திரி ஒப்பந்தத்தின் கீழ் மலையக மக்களை வெளியேற்றியமை சிங்கள அரசின் இன அழிப்பிற்கான முதன்மைக் குறிகாட்டிகளில் ஒன்றாகும். தொடர்ந்து 1972 இல் அறிமுகப்படுத்திய தரப்படுத்தல் எனும் கல்வி சீரழிப்பினூடாக தமிழின இருப்பைக் கேள்விக்குறியாக்கியது சிங்கள அரசு.

1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் போது 13 தமிழர்களை கொன்று ஸ்ரீலங்கா அரசு விளைவித்த குழப்பம் தமிழின எழுச்சிக்கு எதிராக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அரசு பயங்கரவாதமாகும்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழ் கட்சிகளும் இணைந்து 1976 இல் தமிழர் சிக்கலைத் தீர்க்க மேற்கொண்ட முடிவே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இது தமிழீழம் எனும் தனிநாடே தமிழருக்குத் தீர்வு என்ற முடிவை முன்மொழிந்தது. இதே ஆண்டு மே மாதம் 5ம் திகதி ஆயுதப் போராட்டத்தினூடாகத் தமிழீழம் எனும் நாட்டை உருவாக்குவது எனும் இலக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு உருவானது. இதைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறிய ஜே. ஆர். ஜெயவர்த்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்றமை இனவழிப்புக்கான பட்டவர்த்தனமான அறைகூவலே.

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபவம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

சிரீலங்காவின்..

தொடர்ந்து 1977, 1983 ம் ஆண்டுகளில் மிகப் பெரியளவில் தமிழர் இனவழிப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு அரங்கேற்றியது. 1983 க்குப் பின்னர் பயங்கரவாதத்தை அடக்குவதாகக் கூறியபடி ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், பொதுமக்களையும் ஸ்ரீலங்கா அரசு கொன்று குவித்து தன் இன அழிப்பைத் தொடர்ந்தது. சிங்கள ஆட்சி பீடம் ஏறிய எல்லா அரசுகளும் மாறி மாறி தமிழரைத் துடைத்தழிப்பதில் வேறுபாடின்றி ஈடுபட்டன.

2006 இல் ஆட்சிபீடமேறிய மகிந்த அரசு மேற்கொண்ட இனவழிப்பே மிகக் கொடுமானதாகவும், உலகை உறைய வைக்கும் அவலம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. மாவிலாறில் தொடங்கிய மகிந்தாவின் தமிழினப்படுகொலை திருகோணமலை, சம்பூர், வாகரை, மட்டக்களப்பு, அம்பாறை என நீண்டது. யாழ்க்குடா நாட்டில் பலர் கடத்தப்பட்டனர். காணாமல் போயினர். நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். மன்னாரில் பல படுகொலைகள் நடந்தேறின. வங்காளைப் படுகொலைகளை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. இதேவேளை கொழும்பில் நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். வன்னியில் தமிழர் இனவழிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான தமிழரை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்தது. இப் பகுதிகளில் இன்றுவரை இனவழிப்பு தொடர்கின்றது.

வன்னி நிலப்பரப்பை வன்பறிப்புச் செய்ய முயன்ற சிங்கள அரசு முன்னேறிய போதெல்லாம் எறிகணைகளால் தமிழர் உயிரைக் குடித்தது. நிபந்தனையற்ற உடன்பாட்டுக்கு விடுதலைப் புலிகள் வர விரும்பிய போதும், அதை ஏற்றுக்கொள்ளாத சிங்கள அரசு கண்முடித்தனமாக தமிழர்களைக் கொன்று குவித்தது.

2009 ஜனவரிக்குப் பின் வன்னியின் கிழக்கில் குறிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டும் ஒடுக்கப்பட்ட தமிழர்களை இலக்கு வைத்து தன் தாக்குதல்களைத் தொடுத்த இராணுவம் அவர்களுக்கான மருத்துவ மற்றும் உணவுத் தேவைகளையும் நிறுத்தியது உலக விதிகளை மீறிய போர்க்குற்றமாகும்.

ஏறக்குறைய மூன்றரை இலட்சம் மக்கள் தஞ்சடைந்திருந்த நிலப்பரப்பை பெரும்படை கொண்டு தாக்கியது. உலகிலேயே சக்தி வாய்ந்த கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது. அகப்பட்ட தமிழரைச் சுட்டுப் பழி தீர்த்தது. மக்கள் மீண்டும் மீண்டும் இடம் பெயர்ந்து சிறிய பரப்புக்குள் ஒடுக்கப்பட்டனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

கடந்த 60 ஆண்டு கால உலக வரலாற்றின் மிகப்பெரிய இனப்படுகொலை உச்சம் கொண்ட காலம் மே மாதம் 16 ம் திகதி முதல் 20 ம் திகதிவரையான அந்த நான்கு நாட்கள். முள்ளிவாய்க்கால் எனப்பட்ட அந்தச் சிறிய கரைமேயாக கிராமம் உலக இனப்படுகொலை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாட்கள். இந்த நாட்களில் மட்டும் 25000 த்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தப்பி வந்தவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகலிரவு தெரியாது பதுங்குகுழிகளுக்குள் பாதி உயிர் கொண்டு கிடந்தவர்களைப் புல்டோசர்கள் கொண்டு மூடி அழித்தது. காயப்பட்டுக் கிடந்தவர்களை குழிகளில் இட்டு சுட்டுக்கொன்று பின் எறிதிரவங்களினால் எரித்தது. ஹிட்லர் யூதர்களைக் கொன்ற கொடிய வழிகளை விடவும் கொடுமான வதைவழிகளைக் கைக்கொண்டு பாரிய இனவழிப்பை நிகழ்த்தியது ஸ்ரீலங்கா. உலகத்தைச் சாட்சி வைத்து சரணடைய முயன்றவர்களையே சரித்திரமாக்கிவிட்டு சிரித்து மகிழ்ந்த வஞ்சகச் சிந்தையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இந்த இனவழிப்பில் 17000 சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பது உயிரை உலையில் ஏற்றும் செய்தி. எல்லாமாக 50000 த்திற்கு மேற்பட்டவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இனவழிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். 30000 மக்கள் முழுமையாக உணமுற்றிருக்கின்றனர். மேலும் 50000க்கு அதிகமானோர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மே மாதம் 18 ம் திகதி போர் முடிந்து விட்டதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்தது. அவ்வேளை ஏறக்குறைய மூன்று இலட்சம் மக்கள் ஸ்ரீலங்காவின் வதை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை விடவும் தமிழ் இளைஞர் யுவதிகள் கிளிநொச்சியில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு வதைக்குள்ளாக்கப்படுகின்றனர். வதைமுகாம்களில் உள்ள பெண்களின் கர்ப்பங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பெற்றோரை இழந்த, பெற்றோருடன் வாழ்கின்ற சிறுவர் சிறுமியர் அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருக்கின்றனர். சிங்களக் குடும்பங்களில் இவர்கள் வேலைக்கமர்த்தப்பட்ட செய்திகளும் இருக்கின்றன. இவை யாவும் ஐக்கிய நாடுகள் சபையின் வரையறைக்குட்பட்ட இனப்படுகொலைகளே.

இந்த முகாம்களிலே இவ்வகையான இனவழிப்புகள் சத்தமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் ஒப்புக்கு ஓசை எழுப்பிவிட்டு ஒதுங்கி விடுகின்றன. இன்னும் சில ஒத்தாதுகின்றன. இந்நிலையில், இந்த மக்களுக்கான உறுதியான நம்பிக்கையான பாதுகாப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே. மண்ணைக் காக்க எழுந்த மறப்போர் தற்போது உறைநிலையடைந்திருக்கின்றது. வேளை வருகின்றபோது இது உருகும். பெருகும். அதுவரையில் அந்த மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்குரியது.

கல்லைல்லாம் மாணிக்கக் கல்லாதமா? கல்லைல்லாம் மாணிக்கக் கல்லாதமா? கல்லைல்லாம் மாணிக்கக் கல்லாதமா?

**இரண்டு இடங்களில்
துரித பணமாற்றுச் சேவை
மு. காசிப்பிள்ளை சக புத்திரர்கள்**




**பொன்விழாக் கண்ட நிறுவனம்
இதில் 18 வருடங்கள் கனடாவில்**

**தமிழ் மக்கள் இதயங்களில்
பணமாற்றுச் சேவையில் இடம் பிடித்தவர்கள்**

3228 Eglinton Ave. East, Suite: 3
(Markham & Eglinton)
Scarborough, ON. M1J 2H6
416 267 8221

3351 Markham Road, Suite: 109
(Markham & Steeles)
Scarborough, ON. M1X 0A6
416 321 8221

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www. sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)

NLR

ஆலய சன்னிதானங்களில்

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச
தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி
மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக
இடம்பெற்று வருகின்றது. செல்வாய்க்-
கிழமைகளிலும் வெள்ளி முதல்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு
பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா
வழிபாடுகளாலும், திருமணச்
சடங்குகளாலும் வடஅமெரிக்கா
முழுவதும் நன்கு பிரபல்யமான சிவஸ்ரீ
பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் ஐயா) அவர்களே இந்த
ஆலயத்தை நிறுவிட உள்ளார். இதன்
பிரதம குருக்களும், அறங்காவல்
சபையின் முதல்வரும் இவரே. ஆலய
தொலைபேசி இலக்கம் 905 405 0011.
ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி
இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம்
இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10
இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல்
வீதிக்கும் இடையில், சன் பிளவர்
பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்)
ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்
அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப்
பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட
வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.
வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப்
பூஜையின் பின்னர் சுவாமி உள்வீதி வலம்
வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின்
வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்
உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு
ஆலயத்துடன் 416 291 8500
இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.



Professional Truck Training Centre

Classes A, B, C, D, & Z
Instructors available in
English and Tamil

Approved as a Private
Career College
under the Private Career
College Act.

- * Fully Licensed Qualified Instructors
- * Professional Training Facility
- * Special Facilities for EI and
Social Assistance Recipients
- * One on One in truck



கனரக வாகனங்களுக்கான
சாரதி அனுமதிப் பத்திரம்.

589 Middlefield Road, Unit: 11
Scarborough, ON. M1V 4Y6

Business: 416 299 9638
Cell: 416 771 8041
Fax: 416 609 9814

email: jaystruck@bellnet.ca
www.jaystrucktrainig.ca

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available


B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service


• Credit Counseling • Accounting & Tax Services •



பா(f)ன்ஸி




பூக்கடை



கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள்,
வாழையிலை, மாவிலை, தோரணம்
இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்



தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com



நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்...
உரிய



சட்ட


ஆலோசனைகளுக்கு

கலகலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்ரூடியோ & வீடியோ

50% OFF

All kind Custom Framing

**& Wood Plaques
Lamination**

From:

**அல்பத்துடன் போட்டோ
PACKAGES**

25 - 5X7 பிறந்த நாள் \$50.00

50 - 5x7 முதல் நன்மை \$100.00

**50 - 5x7 பூப்புனித
நீராட்டு விழா \$100.00**

100-5x7 திருமணவிழா \$200.00

**10- 5x7 Graduation போட்டோக்கள்
பாடசாலையில் \$50.00**

**150 - 5x7 அரங்கேற்றம்
(ஸ்ரூடியோ & மேடை) \$750.00**

2 பாஸ்போட் \$5.00

2 சிற்றிசன் \$5.00

2 லாண்ட்ட் காட் \$5.00

**2 அனைத்துவிதமான
ஐ. டி. போட்டோ \$5.00**

**3 - 5X7 ஸ்ரூடியோ
போட்டோ \$15.00**

**2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD
UNIT 3 LOWER LEVEL,
TORONTO, SCARBOROUGH, ON.
M1K 2M2**

Web: www.tamilsyellowpage.com
E-Mail: www.typ@gmail.com
E-Mail: www.st.francis@gmail.com

Mobile: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

HERITAGE
Education Funds

RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தகவழமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVID.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S.Ganthy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.
சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

No Victory in Sri Lanka

New York Times calls for investigation of war crimes in Sri Lanka

Supporting UN High Commissioner for human rights, Navi Pillay's, call for the investigation of war-crimes of both sides to the conflict, the Sri Lanka Government and the Liberation Tigers, the New York Times, in its Wednesday editorial said, "[T]he government claims it must screen out rebels hiding in the camps. But aid workers suspect other motives, including a desire to deny access to witnesses who may have seen abuses by government forces." The editorial pointed out that the Tamils were "long oppressed by the Sinhalese majority, and added, "[m]ost [Tamils] were driven to the guerrillas as a desperation move after decades of abuse. Until the government treats all of its citizens fairly, there is no chance for the peace that President Rajapaksa has promised his country."

Full text of the editorial follows:

Even after declaring victory in Sri Lanka's 26-year civil war, the country's leaders seem unable to distinguish between the enemy — the brutal but apparently vanquished Tamil Tiger separatists — and innocent bystanders. Despite appeals from Ban Ki-moon, the United Nations secretary general, and from others, the government has not given international aid organizations full access to government-run camps, where an estimated 280,000 civilians are said to be in desperate need of food, water and medical care.

The Tamil Tigers have a history of using civilians as human shields and the government claims it must screen out rebels hiding in the camps. But aid workers suspect other motives, including a desire to deny access to witnesses who may have seen abuses by government forces. In the last months of the fighting, President Mahinda Rajapaksa callously rejected international pleas for a cease-fire to let civilians escape the war zone, while his troops shelled the area.


We support the call by Navi Pillay, the United Nations high commissioner for human rights, for an international investigation into possible war crimes committed by both sides. The United Nations Human Rights Council is debating the issue this week in Geneva.

After killing most of the rebels, including the Tigers' ruthless leader, the government is now offering reconciliation with the Tamil minority. We hope this is more than just lip service.

It must be prepared to forge a political settlement that gives Tamil civilians, who make up about 12 percent of the population, more autonomy in provinces where historically they have lived. It must also end all abuses, including restrictions on movement, and politically motivated killings. And it must work swiftly to resettle civilians back in their villages.

The government has asked for international help to rebuild. Foreign donors should make clear that any support is dependent on an agreement to open up the camps to international aid workers.

Some experts fear that President Rajapaksa and his government view all Tamils — long oppressed by the Sinhalese majority — as supporters of the Tigers. Most were driven to the guerrillas as a desperation move after decades of abuse. Until the government treats all of its citizens fairly, there is no chance for the peace that President Rajapaksa has promised his country.




DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA


3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஸ்ரீமீகௌரி மங்கள சேவை

அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஜயாமணி) புங்குருத்வ-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய மிரதம குரு



திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்